


வெளியீடு, சகடு

ந ம து மொழி



ஆசிரியர் :

யாழ்ப்பாணத்து நவாலியூர்,
திரு ந சி கந்தையா பிள்ளை



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6. சென்னை-1.

1963

நவாலியூர் சி கந்தையா பிள்ளை (1898)

© 1963 THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED.

Ed 1 May 1946

Ed 2 May 1949

Ed 3 April 1955

Reprint May 1963

P31:(G)

K3

NAMADHU MOZHI

Appar Achakam, Madras-1.

முன் னு ரை

இன்று இவ்வலகில் வழங்கும் மொழிகள் 7500 வரையில் ஆகும். இம்மொழிகள் எல்லாம் ஓர் அடிமரத்தினின்றும் கவர்விட்டுக் கிளைத்த கொம்பர்களை ஒத்தன. மொழிகள் எல்லாவற்றையும் ஆராயுமிடத்து அவைகள் எல்லாம் சில இனங்களில் அடங்குகின்றன. அவ்வினங்களும் பின்பு ஒரு தனிமொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட காலம் ஆராயப்பட்டது. இன்று மேல்நாட் டறிஞர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளை எல்லாம் ஒருங்குவைத்து நோக்குவோமாயின், தமிழ்மொழியே அம்மொழி அல்லது அதற்கு அண்மையிலுள்ளதெனத் தெரிகின்றது. இக்கருத்து வெறுங் கற்பனையன்று; மேல்நாட்டறிஞராலேயே ஆராய்ந்து கூறப்பட்டது. அக்கருத்துக்களைத் தழுவி இந்நூல் எழுதப்படலாயிற்று. மேல்நாட்டு ஆராய்ச்சியாளர், தமிழ் மிகத் திருந்திய முதிய மொழி என்றும், தமிழரின் நாகரிகம் மிகப் பழமையுடையதென்றும் ஆராய்ந்து காட்டி வருகின்றனர். நாமோ நமது பெருமையை அறியாதவர்களாக விருக்கின்றோம். மக்கள் தோன்றிய காலத்தே தோன்றி இன்றுவரையில் உலக வழக்கொழியாது இருந்து வருகின்ற தமிழின் பழமையையும் பெருமையையும் உணர்ந்து அம்மொழியை ஒம்புவது நம் எல்லோருடைய கடமையுமாகும். இவ்வுணர்ச்சிபற்றியே இந்நூல் எழுவதாயிற்று. இவ்வுணர்ச்சிகொண்டு உழைத்து வரும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் நன்முயற்சி பெரிதும் போற்றத்தக்கது.



உள்ளூரை

	பக்கம்
க. தோற்றுவாய்	1
உ. மொழி எவ்வாறு தோன்றியது?	3
ங. எழுத்துக்கள்	5
ச. ஆதிமொழி	7
ரு. பழைய தமிழகம்	9
இந்திய நாடு முழுமையிலும் தமிழ் வழங்குதல்	10
சு. ஆரியர் வருகை	11
ஆரியர் தமிழர் கலப்பு	13
எ. வடக்கே வழங்கிய தமிழ் மாறுபடுதல்	14
அ. சமக்கிருதம்	15
க. சமக்கிருத எழுத்துக்கள்	18
ஆந்திர மொழி	19
க0. பிற்காலத் தமிழகம்	21
1. செந்தமிழ் நாடு	21
2. இயற்சொல்	21
3. திசைச்சொல்	22
4. திரிசொல்	23
கக. வடசொல்	24
கஉ. கொடுந்தமிழ்	25
இலக்கணம்	26
கங. தமிழ் என்னும் பெயர்	27
கச. தமிழ்மொழிபற்றிய பழங்கதைகள்	29
கரு. முத்தமிழ்	31
1. நாடகத் தமிழ்	32

	பக்கம்
2. இசைத் தமிழ்	... 33
3. இயற்றமிழ்	... 36
4. இருவகை வழக்கு	... 37
கக. தமிழ்ச்சங்கம்	... 38
கௌ. சங்கவரலாறு	... 40
1. தலைச்சங்கம்	... 40
2. இடைச்சங்கம்	... 41
3. கடைச்சங்கம்	... 42
கஅ. சங்கநூல்கள்	... 43
சங்கநூல்களில் கூறப்படும் பொருள்கள்	45
ககூ. நீதிநூல்கள்	... 46
உ0. புத்த சைன காலம்	... 49
சைவ வைணவ எழுச்சி	... 51
உக. புராண காலம்	... 52
மணிப்பிரவாள நடை	... 53
உஉ. மடாதிபதிகள் காலம்	... 54
1. உரை ஆசிரியர்கள்	... 55
2. மடாதிபதிகள் காலத் தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சியடைந்ததற்குக் காரணம்	... 56
உஈ. வசன காலம்	... 58
தொடக்கத்தில் தமிழ் மக்கள் ஆங்கிலம் கற்க மறுத்தல்	... 60
உச. தமிழ்க் கிளர்ச்சி	... 61
முற்கால நடையும் இக்கால நடையும்	... 62
உஊ. தமிழ்ப் புலவர்கள் சிலர்	... 64
1. அகத்தியர்	... 65
2. தொல்காப்பியர்	... 66
3. திருவள்ளுவர்	... 69
4. நக்கீரர்	... 71
5. இளங்கோவடிகள்	... 72

	பக்கம்
6. சீத்தலைச் சாத்தனார்	... 75
7. திருத்தக்கதேவர்	... 76
8. குண்டலகேசி	... 78
9. நீலகேசி	... 83
10. கொங்குவேள்	... 86
11. பவணந்தி	... 90
12. கச்சியப்ப சிவாசாரியர்	... 91
13. சேக்கிழார்	... 91
14. ஓளவை	... 92
15. கம்பர்	... 93
16. ஒட்டக்கூத்தர்	... 94
17. புகழேந்தி	... 95
முக்கிய காலக்குறிப்புகள்	... 96



நமது மொழி



க. தோற்றுவாய்

நாம் பேசும் மொழி தமிழ். அதைப்பற்றி நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொள்ளுதல் வேண்டும். ஆதியில் உலகில் ஒரு மொழியே வழங்கிற்று. பின்பு அம்மொழியைப் பேசிய மக்கள் பல திசைகளிலும் பிரிந்துசென்றார்கள். அவர்கள் தனித்தனிப் பகுதியினராகப் பெருகினார்கள். அவர்கள் பேசிய மொழியின் சொற்கள் உச்சரிப்பு முறையில் சிறுகச் சிறுக மாற்றம் அடைந்தன.

இம் மாற்றம் எல்லாக் கூட்டத்தினரிடையும் ஒரே வகையாக நிகழவில்லை; வெவ்வேறு வகையாக நிகழ்ந்தது. அதனால் ஆதியில் வழங்கிய ஒரு மொழியே நீண்டகாலச் செலவில் பல மொழிகளாக மாறியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பை மறந்தார்கள். ஆகவே, அவர்கள் தாம் மற்றவர்களோடு தொடர்பற்ற தனி வகுப்பினர் எனக் கருதலானார்கள். இவ்வாறு உலகில் பல மொழிகளும் பல மக்கட்பகுப்புகளும் தோன்றின.

மொழிகள் மக்கள் வரலாற்றை நன்கு அறிவிப்பனவாகும். ஒரு கூட்ட மொழிகள் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தனவாகக் காணப்படின் அம் மொழிகளைப் பேசும் மக்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தினராக வாழ்ந்தார்கள் எனக் கொள்ளலாம். இன்னொரு கூட்ட மொழிகளின் ஆதிமொழிக்கும் இவ் வாதி மொழிக்கும் ஒற்றுமை காணப்பட்டால், இரு ஆதி மொழிக்குரிய மக்கள் நெடு நாட்களுக்குமுன் ஒன்றாக வாழ்ந்து பின்பு இரண்டாகப் பிரிந்தனர் எனக் கருதலாம்.

இவ்வாறு ஆராயின் மக்கள் எல்லோரும் ஒரு பொதுக் கூட்டத்தினின்றும் பெருகியவர்களாகக் காணப்படுவர்; மொழிகள் எல்லாம் ஒரு பொது மொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படும். 'ஆதிமக்கட் கூட்டத்தினராயாவர்! ஆதிமொழி யாது?' என்பன நீண்ட காலமாக ஆராயப்படலாயின. ஆதி மக்கள் தமிழர் என்பதும், ஆதிமொழி தமிழ் என்பதும் இக்கால ஆராய்ச்சிகளால் உறுதிப்படுகின்றன. இவை பலருக்கு வியப்பைத் தருவனவாகும். இவ் வியப்புக்குரிய இரண்டனுள் மொழியைப் பற்றிய வரலாற்றை இச் சிறிய நூலிற் படிப்போம்.

2. மொழி எவ்வாறு தோன்றியது ?

நமது மொழியைப்பற்றிப் படிக்குமுன் மொழி எவ்வாறு உண்டாயிற்று என்று நாம் அறிந்துகொள்ளுதல் வேண்டும். ஒருவர் எண்ணத்தை மற்றவருக்கு அறிவிக்க விரும்பும் இயல்பான உணர்ச்சி மக்கள் இடையே உண்டு. ஆகவே, ஆதிமக்கள் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு அறிவித்தற்குப் பெரிதும் முயன்றனர். இம் முயற்சியினாலேயே மொழி உண்டாயிற்று. ஆதியில் பொருள்களையும் செயல்களையும் தொழில்களையும் உணர்த்தும் ஒலிக் குறிகளாகிய சொற்கள் உண்டாயிருக்கவில்லை. ஆகவே, அவர்களின் மொழி, பார்வை, முகக்குறி, உடல்நிலை, கைக்குறி போன்ற நடிப்பு முறையளவில் இருந்தது. வாய் பேச மாட்டாத ஊமன் ஒருவன் பேசுவதைச் சிறிது நோக்கினால் இது நன்கு விளங்கும்.

மனிதனின் மொழி நடிப்பு அளவில் நீண்டகாலம் இருக்கவில்லை. அவனைச் சூழ்ந்து பலவகைப் பறவைகள் இருந்தன; விலங்குகள் நடமாடின; இவைகள் வெவ்வேறு வகையாகச் சத்தமிட்டன. காற்று, இடி, ஆறு மலைபோன்ற இயற்கைப் பொருள்களினின்றும் வெவ்வேறு ஒலிகள் பிறந்தன. இவைகளை எல்லாம் ஆதி

கால மனிதன் உற்றுக்கேட்டான்; எவ்வெவ்
வொலிகள் பொருள்களினின்று எழுந்தனவோ
அவ்வவ் வொலிகளையே அவ்வவ் பொருள்
களுக்குப் பெயர்களாக இட்டு வழங்கினான். அவ்
வகைப் பெயர்களை இன்றும் நாம் மொழிகளில்
காணலாகும். கா! கா! எனக் கரையும் பறவை
காகம் எனப்பட்டது. கூ! கூ! எனக் கூவும்
பறவை குயில் எனப்பட்டது. மா! மா! என
அழைக்கும் விலங்கு மாடு எனப்பட்டது.
இவை முன் கூறியவைகளுக்குச் சில எடுத்துக்
காட்டுகளாகும். பின்பு ஒவ்வொரு பொருளின்
குணங்களையும் அறிந்து பெயர் இடப்பட்டது.

இவ்வாறு நடிப்பு அளவில் இருந்த மொழி
நாளடைவில் ஒலிக்குறிகள் கலந்த மொழியாக
மாறிற்று. நாளடைவில் மக்கள் தாம் கண்டு
அறிந்த ஒவ்வொரு பொருளின் செயல்களுக்கும்
குணங்களுக்கும் ஒலிக் குறிகளை இட்டு
வழங்கலானார்கள். இவ்வாறு மக்கள் ஆதியில்
வழங்கிய ஒலிக்குறிகள் தலைமுறை தலைமுறை
யாக வந்தன. மேலும் மக்கள் புதியனவாகக்
கண்டு அறிந்த பொருள்களையும் செயல்களையும்
குறிக்கப் புதிய ஒலிக் குறிகளையும் வழங்கலாயி
னார். இவை யெல்லாம் பழைய ஒலிக் குறிக
ளோடு சேர்ந்து பெருகின. இவ்வாறு மொழி
வளர்வதாயிற்று.

ஒரு மரத்தில் புதிய கிளைகள் தோன்றி வளரப்பழைய கிளைகள் சில பட்டுப்போதலும் இயல்பு. அதனை ஒப்பப் பழைய சொற்கள் பல வழக்கு ஒழிய, அவைகளின் இடத்தைப் புதிய சொற்கள் ஏற்றதும் உண்டு. மக்களிடையே தோன்றி வளரும் எல்லாப் பெரிய கலைகளும் இவ்வாறு மிகச் சிறிய தொடக்கத்தினின்றே வளர்ச்சி எய்தின.

௩. எழுத்துக்கள்

பேச்சினால் மக்கள் அருகே உள்ளவர்களுக்கு மாத்திரம் தம் எண்ணங்களை அறிவித்தல் கூடும்; சேய்மையில் உள்ளவர்களுக்கு அறிவித்தல் முடியாது. ஆகவே, மக்கள் தம் எண்ணங்களைச் சேய்மையிலுள்ளவர்களுக்கு அறிவிக்கும் வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். இம் முயற்சியினால் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதியில் மக்கள் தம் எண்ணங்களை விளக்க ஒவியங்களைப் பயன்படுத்தினர். காலை உணர்த்த மனிதனின் காலையும், கண்ணை உணர்த்தக் கண்ணையும், மனிதனை உணர்த்த மனிதனையும் எழுதிக்காட்டுதல் போல்வன ஒவிய எழுத்துக்கு எடுத்துக்காட்டுக்களாகும். ஒவிய எழுத்துக்கள் படிப்படியே வளர்ச்சி

யடைந்து உயர்நிலையடைந்தன. ஓவிய முறையாக எழுதுதல் மிகவும் வருத்தமுடையது. ஓவிய எழுத்துக்களால் உச்சரிப்பு முறையான சொற்களைத் தோற்றுவித்தல் முடியாமல் இருந்தது. பின்பு மக்கள் ஒவ்வொரு முழுச் சொல்லையும் உச்சரிப்பு முறையாக உணர்த்த ஒவ்வொரு குறியீடுகளைக்கண்டுபிடித்தனர். ஆகவே, மொழியில் எத்தனை சொற்கள் இருந்தனவோ அத்தனை குறியீடுகளும் இருந்தன. இன்றும் சீன மொழியின் எழுத்துக்கள் இவ்வகையினவே.

மொழியில் எழுத்துக்குறி பலவாயிருந்தமையின் அவைகளைப் பயில்வது மிகக் கடுமையாயிருந்தது. ஆகவே மக்கள் அதனினும் எளிதான இன்னொரு முறையைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மொழியிலே எத்தனை வகையான வெவ்வேறு ஒலிகள் இருக்கின்றன என்று சொற்களை உச்சரித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு ஒலியைக் குறிக்கவும் ஒவ்வொரு குறியீடு அமைத்தார்கள். ஒரு சொல்லை ஒலிமுறையாக எழுதவேண்டின் அச்சொல்லின் உச்சரிப்புக்கு ஏற்ற ஒலிக் குறிகளை அடுக்கிவைத்தார்கள். இவ்வாறு எழுத்துக்கள் உண்டாயின இம்முறையில் அமைந்தனவே எல்லா மொழிகளிலும் காணப்படும் இன்றைய எழுத்துக்கள்.

ச. ஆதிமொழி

மொழி எவ்வாறு தோன்றி வளர்ச்சி யடைந்தது என்று படித்தோம். மொழித் தோற்ற வளர்ச்சிகளைப்பற்றிய வரலாற்றால், தொடக்கத்தில் ஒருமொழியே தோன்றியிருத் தல் கூடுமென்பது நன்கு விளங்குகின்றது. அவ்வாறு மொழியின் நேர்தொடர்பில் சிறிது வேறுபாடு உள்ள மொழி காணப்படு கின்றதா என்று ஆராய்வோம். ஆராய்ச்சியா ளர் ஆராய்ந்து காட்டிய முடிவுகளை ஒருங்கு வைத்து ஆராய்மிடத்து அம் மொழி தமிழ் என்பது தெரிய வருகின்றது. அது எவ்வாறு என அறிந்து கொண்டால் மாத்திரம் நீங்கள் யாம் கூறுவதை நம்புவீர்கள். ஆகவே, அதனை இங்குச் சிறிது விளக்கிக் கூறுகின்றோம்.

இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளின் முன், சிந்து ஆற்று ஓரங்களில் புதைந்து கிடந்த இரண்டு பழைய நகரங்கள் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்டன. அந் நகரங்கள், ஆராயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்தவை என ஆராய்ச்சியாளர் நன்கு துணிந்து கூறி யுள்ளார்கள். அங்கு ஒருவகைச் சுண்ணாம்புக் கற்களில் வெட்டிய சதுரவடிவான முத்திரை கள் கண்டுபிடிக்கப்பட்டன. அம் முத்திரை களின்மீது வியப்பைத் தரக்கூடிய அழகிய உரு

வங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. அவ்
 வெழுத்துக்கள் மேற்கு ஆசியாவிலே ஊர், சுசா,
 லகாஷ் முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப்
 பட்ட முத்திரைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்
 துக்களை ஒத்துள்ளன. இவ்வகை எழுத்துக்கள்
 கிழக்குத் தீவுகளிலும் கிரேக்க நாட்டுக்கு
 அயலேயுள்ள கிரேத்தா என்னும் தீவிலும்
 காணப்பட்டன. இவைகளைக்கொண்டு கிழக்குத்
 தீவுகள்முதல் மேற்கு ஆசியா என்கிப்து வரை
 யில் ஒரேவகை எழுத்து வழங்கிற்று என்பது
 துணியப்பட்டது. சுமேரியா மொழியில் எழுதப்
 பட்டுள்ள பட்டயங்கள் வாசிக்கப்பட்டுள்ளன.
 சிந்துவெளி நகரங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட
 முத்திரைகளில் உள்ள எழுத்துக்களும் சுமே
 ரிய எழுத்துக்களை ஒத்திருந்தமையின், அவ்
 வெழுத்துக்களின் உதவியைக்கொண்டு இம்
 முத்திரை எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன.
 ஒலி முறையாக வாசிக்கப்பட்டவை இன்றும்
 நாம் தமிழ்மொழியில் வழங்கும் சொற்களாகக்
 காணப்படுகின்றன. இதனால் உலகின் எல்லாப்
 பாகங்களிலும் தமிழ்வழங்கிற்று எனவும், ஆதி
 மொழி தமிழ் எனவும் துணியப்படுகின்றன.
 இவ்வாறு ஆராய்ந்து முடிவு கண்டவர்கள் கீழ்
 நாட்டவர்களல்லர்; மேல்நாட்டவர்களே.

௫. பழைய தமிழகம்

இன்றைய தமிழகம் பழைய தமிழகத்தின் ஒரு பகுதி எனத் தெரிகின்றது. பழைய தமிழ் நூல்களும் அதன் உரைகளும், தமிழகத்தின் சிறந்தபகுதி கன்னியாகுமரிக்குத் தெற்கில் இருந்ததென்றே கூறுகின்றன. குமரி முனைக்குத் தெற்கே பெரிய நிலப்பரப்பு இருந்தது. அங்குக் குமரி, பஃறுளி என்னும் பெரிய ஆறுகள் பாய்ந்தன. அங்கு மணிமலை முதலிய மலைகளும் இருந்தன. அங்கு ஆறுகளால் நீர் பாய்ச்சப்பெற்ற நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன. பனை நாடு, தெங்கு நாடு என்பன அவைகளுட் சில. பனைநாடு என்பது கடைசியிற் கடலாற் கொள்ளப்பட்டதெனத் தெரிகின்றது. குமரி முனைக்குத் தெற்கே இருந்த பெரிய நிலப்பரப்பைப் பெருவள நாட்டில் இருந்து செங்கோ என்னும் பேரரசன் ஒருவன் ஆண்டான். அவன்மீது பாடப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அந்நூல் செங்கோன் தரைச்செலவு எனப்படும். அந்நூலில் செங்கோன் என்னும் அரசன் தமிழ்ப்புலவர் கழகம் கூட்டி நடத்தினான் என்பது கூறப்பட்டுள்ளது. செங்கோன் தரைச்செலவு என்னும் நூல் செவ்விய தமிழால் ஆக்கப்பட்டிருத்தலின் குமரி முனைக்குத் தெற்கே செந்தமிழ் வழங்கிற்று என்

பது நன்கு துணியப்படுகின்றது. காலத்துக்குக் காலம் நேர்ந்த பெரிய எரிமலைக் குழப்பங்களால் தெற்கே கிடந்த பெருந்தரை சிறிது சிறிதாகக் கடலுள் மறைவதாயிற்று. எனிப்து, மேற்கு ஆசியா முதலிய நாடுகளிற் காணப்படுவன போல மிகப் பழைய அழிபாடுகள் தென்னிந்தியாவிற் காணப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழர் நாகரிகச் சின்னங்கள் பெரும்பாலும் கடலுள் மறைந்தமையே யாகும்.

இந்திய நாடு முழுமையிலும் தமிழ் வழங்குதல்

சிந்து வெளிப் பழைய நகரங்களாகிய அரப்பா, மொகஞ்சொதரோ என்னும் நகரங்களில் தமிழ் வழங்கிற்று என்று முன் ஓர் இடத்தில் படித்தோம். அக் காலத்தில் இந்திய நாட்டில் வேறு மொழி வழங்கவில்லை. தென்னிந்தியாவிலே திருநெல்வேலிப் பக்கங்களில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சமாதிகள்தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டன. அச் சமாதிகளுக்குள் அக்கால மட்பாண்டங்கள் காணப்பட்டன. அவைகளில் சிந்து வெளியில் காணப்பட்டவை போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஹைதராபாத்தில் தோண்டிக்கண்டுபிடிக்கப்பட்ட சமாதிகளில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களிலும் அவ்வகை

எழுத்துக்கள் காணப்பட்டன. இலங்கையிலே கேகாலை என்னும் இடத்திலுள்ள மலை ஒன்றிலும் அவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இவைகளை எல்லாம் ஒருங்குவைத்து ஆராய்மிடத்து இமயமலை முதல் இலங்கைவரையில் ஒரு மொழியே ஒரு காலத்தில் வழங்கிற்று என்பது நன்கு தெரிகின்றது.

கா. ஆரியர் வருகை

நாலாயிரம் ஆண்டுகளின் முன் ஆரியர் என்னும் ஒரு மக்கட் கூட்டத்தினர் கைபர்க்கணவாய் வழியாக இந்தியநாட்டை அடைந்தனர். முதலில் நாம் இவர்களைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளுதல் வேண்டும். ஆதியில் தோன்றிய மக்கள் கறுப்பு அல்லது மங்கிய நிறமுடையவர்களா யிருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வெப்ப நாட்டில் தோன்றி வாழ்ந்தமையாகும். இம் மக்கட் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்ற மக்கள் மேற்கு ஆசியா, சிறிய ஆசியா முதலிய மத்தியதரை நாடுகளிற் குடியேறினார்கள். மேல்நாட்டு மக்கள் நூலார், மேற்கு ஆசிய மக்கள் திராவிடர் ஆகியோரை மத்தியதரை மக்கட் பிரிவில் அடக்கிக் கூறுவர். மத்தியதரை மக்களில் ஒரு பிரிவினர் வடக்கே துருவநாடு வரையும்

சென்று அங்குத் தங்குவாராயினர். குளிர் மிகுந்த நாடுகளில் மக்கள் உறைந்தால் அவர்களின் நிறம் வெண்மை அடையும். அவர்கள் நீண்டகாலம் குளிர் மிகுந்த துருவ நாடுகளில் வாழ்ந்தமையின் வெண்ணிறம் எய்தினர். இவ்வுலகத்தில் ஒருகாலத்தில் மக்கள் வாழ்க்கைக் கேற்றனவாயிருந்த இடங்கள் இன்னொரு காலத்தில் மக்கள் வாழமுடியாத இடங்களாக மாறியதுண்டு. இதுபோன்ற யாதோ இயற்கை மாறுதலால் துருவ நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையிலுள்ள நாடுகளில் வந்து தங்கி வாழ்ந்தனர். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து அவை தரும் பால், நெய், இறைச்சி போன்ற பயன்களைக்கொண்டு வாழ்ந்தனர். ஒருபோது நீண்டகாலம் மழை பெய்யவில்லை. அதனால் அவர்களின் ஆடு மாடுகள் மேய்வதற்குப் புல் கிடைக்கவில்லை. ஆகவே, அவர்கள் புறநகரைகளை நாடித் தம் குடும்பங்களுடனும் கூடாரங்களுடனும், மந்தைகளுடனும் பல திசைகளிலும் சென்றனர். அவ்வாறு சென்ற மக்களுள் ஒரு கூட்டத்தினர் இந்திய நாட்டை அடைந்தனர்; பின்பு இவர்கள் காற்சுவட்டைப் பின்பற்றி அலை அலையாகப் பல கூட்டத்தினர் வந்து அடைந்தார்கள்.

ஆரியர் தமிழர் கலப்பு

ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அங்கு வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் தமிழராவர். அவர்களின் தொகை வந்தவர்கள் தொகையைவிட மிகப் பெரிதாகும். புதிதாக வந்த ஆரியர் தமிழர்களுடன் நீண்டகாலம் போராடினர். இறுதியில் ஆரிய வெள்ளம் தமிழ் வெள்ளத்துடன் கலந்து ஒன்றுபட்டது. இரு இன மக்களின் கலப்பினால் புதிய மக்கள் தோன்றுவாராயினர். அப் புதியோர் இந்தியத் தாயருக்கும் ஐரோப்பியத் தந்தையருக்கும் தோன்றிய ஆங்கிலோ இந்தியர்போன்ற மக்களாவர். இன்று ஆங்கிலோ இந்தியர் தம்மை இந்தியரினும் பார்க்க ஐரோப்பியரைச் சார்ந்தவர்கள் எனக் கருதுகின்றார்கள். அதனை ஒப்பவே கலப்புச் சாதியினராகிய புதிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கருதுவாராயினர். இவர்கள் தமிழருக்குரிய வழக்கங்கள் கொள்கைகள் பலவற்றையும் ஆரியருக்குரியவை சிலவற்றையும் கைக்கொள்வாராயினர். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையில் இவ்வகை மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அவ் வெல்லைகளுக்கு இடைப்பட்ட நாடுகளை ஆரியவர்த்தம் எனக் கூறினர்.

எ. வடக்கே வழங்கிய தமிழ் மாறுபடுதல்

ஆரியரின் மொழி பிராகிருதம் எனப்பட்டது. இம் மொழிக்கும் திராவிட மொழிக்கும் மிகச் சேய்மையான உறவு உண்டு என மொழி ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இதனால் ஆரியரின் முன்னேரும் திராவிடரின் முன்னேரும் ஒரு காலத்தில் ஒரே கூட்டத்தினர்களாக வாழ்ந்தவர்களே என்பது தெரிகின்றது. பின்பு ஆரியக் கூட்டத்தினர் நீண்டகாலம் குளிர் மிகுந்த நாடுகளில் வாழ்ந்தமையினால், அவர் முன் வழங்கிய தமிழ்மொழியே சிறிது சிறிதாக மாறுதல் அடைந்து எளிதில் ஒற்றுமை காண முடியாதபடி ஆரியமாக மாறிற்று.

ஆரியர் தமிழர் கலப்பினால் தோன்றிய புதிய மக்கள், ஆரியம் தமிழ் என்னும் இரு மொழிச் சொற்களையும் பிழைபட உச்சரித்தும் கலந்தும் வழங்கத் தலைப்பட்டார்கள். இவ்வாறு வழங்கிய மொழி சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இன்று தமிழ்மொழி ஒன்றே கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்னும் மொழிகளாக மாறியுள்ளது. இதனை ஒப்பப் புதிதாகத் தோன்றிய கலப்புமொழியும் பல மொழிகளாக மாறுதல் அடைந்தது.

வட இந்திய மொழிகள் எல்லாவற்றின் இலக்கண அமைப்பும் தமிழ் இலக்கண அமைப்பை ஒத்தது. ஒரு மொழியின் இலக்கணம் ஆற்றின் இரு அணைகளைப்போன்றது; அதன் சொற்கள் அணைகளிடையே ஓடும் நீரை ஒத்தன. சொற்கள் காலந்தோறும் மாறுபடலாம். இலக்கணம் மாறுபடாது. இதனால் வடநாட்டில் வழங்கிய தமிழே பல வடமொழிச் சொற்களையும், அவற்றின் சிதைவுகளையும், தமிழ் மொழியின் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தி, வங்காளி முதலிய பலமொழிகளாக மாறியுள்ள தென்பது நன்கு விளங்குகின்றது.

அ. சமக்கிருதம்

ஆரியர் வழங்கிய பிராகிருதம் வழக்கொழிந்தது. ஒரு மொழி வழக்கொழிந்து இறந்துபோவதற்குச் சில காரணங்கள் உண்டு. ஒரு மொழி சிறிது சிறிதாக மாறுபட்டு வரும். காலப்போக்கில், பழைய சொற்கள் எல்லாம் வழக்கில் இல்லாது போக, அச் சொற்களின் சிதைவுகளும் புதிய சொற்களும் புது மொழியின் வடிவை அடையும். அப்பொழுது பழைய

மொழி விளங்கிக் கொள்ள முடியாததாய் இலக்கிய மொழியாக மட்டில் நிலைபெறும். அம் மொழியில் எழுதப்பட்ட பழைய இலக்கியங்களைக் கற்கவேண்டியே மக்கள் இறந்துபோன மொழியைப் பயில்வர். இந் நிலையில் உள்ளனவே பிராகிருதம், (அதன் திருத்தமாகிய) சமக்கிருதம், இலத்தின், கிரேக்கு, எபிரேயம் முதலிய மொழிகளாகும்.

பிராகிருதம் இலக்கண வரம்பு செய்து திருத்தி அமைக்கப்பட்டுச் சமக்கிருதம் எனப்பட்டது. சமக்கிருத மொழி ஒரு காலத்திலும் பேசப்படவில்லை. அஃது இலக்கிய மொழியாகவே இருந்தது. தென்னாட்டினின்றும் வடநாடு சென்ற திராவிட மக்களே பெரும்பாலும் சிறந்த சமக்கிருத நூல்களைச் செய்தார்கள். வடநாட்டவரின் நீதி நூல்களைச் செய்த போதாயனர், ஆபஸ்தம்பர் முதலானோர் ஆந்திர நாட்டினின்றும் சென்ற திராவிடரேயாவர். வடமொழியில் சிறந்த அருத்த நூல் செய்த சாணக்கியர் காஞ்சீபுரத்தினின்றும் சென்ற தமிழராவர். பாணினி முனிவர் செய்த பாணினீயம் என்னும் இலக்கண நூலுக்கு விரிவுரை எழுதிய கார்த்தியாயனர் என்பாரும் ஆந்திர நாட்டினராவர். பிற்காலத்துச் சமக்கிருத மொழியைக் கற்று அம்மொழியில்

சிறந்த நூல்கள் இயற்றி அதனைப் புகழ்பெறச் செய்தார் தமிழ் மரபிலுள்ளோரேயாவார்.

தென்னாட்டு மக்கள் சமக்கிருதத்தைப் பயின்று அம்மொழியில் அரிய நூல்களைச் செய்தனர். ஆகவே, சமக்கிருதம் தென்னாட்டு உயர்ந்த மக்களுக்கும் விளங்கும் இலக்கிய மொழியாக இருந்துவந்தது. எப்படி இந்திய மக்கள் எல்லோருக்கும் இன்று ஆங்கிலம் பொன்மொழியாக இருக்கின்றதோ அவ்வாறு சமக்கிருதமும் இந்திய மேன்மக்களின் பொன் மொழியாகச் சிலகாலம் இருந்துவந்தது. பின்பு, அது கடவுள் மொழி எனக் கொள்ளப்பட்டு ஆலயங்களிலும் சமயச் சடங்குகளிலும் புகுந்து நிலைபெற்றது. இக்காரணங்களால் தமிழில் சிற்சில வடமொழிச் சொற்கள் நுழையலாயின. இதனை இன்று நாம் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழுடன் கலந்து பேசுவதற்கு ஒப்பிடலாம். வடசொற்களைத் தமிழுடன் கலக்கும் வழக்கு முதன்முதல் உயர்ந்த வகுப்பினரிடையே தொடங்கிற்று.

க. சமக்கிருத எழுத்துக்கள்

ஆரிய மக்கள் இந்திய நாட்டை அடைந்த போது எழுத்து எழுத அறியாதிருந்தனர். அவர்கள் சிலகாலத்தின் பின் எழுத்து எழுதும் முறையை அங்கு வாழ்ந்த தமிழரிடம் இருந்து அறிந்துகொண்டனர். அவர்கள் மொழியில் தமிழிற் காணப்படாத பல ஒலிகள் இருந்தன. மக்கள் மொழிகளில் ஒலி வேறுபாடுகள் உண்டாவதற்கு முக்கிய காரணம் மக்கள் வாழும் இடங்களின் வெப்ப தட்ப நிலையாகும். வெப்ப நாடுகளில் வாழும் மக்களின் ஓசைக்கும் குளிர் நாடுகளில் வாழும் மக்களின் ஓசைக்கும் பெரிய வேறுபாட்டைக் காணலாம். ஆங்கிலேயன் ஒருவன் பேசும் போதும், இந்தியன் ஒருவன் பேசும்போதும் உண்டாகும் ஓசைகளைக் கவனித்துக் கேளுங்கள்.

ஆரிய மக்கள் நீண்டகாலம் குளிர் நனி மிகுந்த நாடுகளில் வாழ்ந்தார்கள். அதனால் அவர் பேசிய மொழியின் ஓசைகள் இடத்துக்கு ஏற்றவாறு மாறுதலடைந்தன. மொழிகளுக்கு எழுத்துக்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதை நாம் முன் ஓரிடத்திற் படித்தோம். அவ்விதியைத் தழுவிச் சமக்கிருத மொழிக்கும் எழுத்துக்கள் அமைக்கப்பட்டன.

சமக்கிருத நூல்கள் ஆதியில்பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டன. பிராமி எழுத்து அரப்பா, மொகஞ்சொதரோ எழுத்துக்களின் திரிபாகும். எழுத்து அமைக்கும் முறையிலும் பிறவகையிலும் வடமொழியாளர் தமிழருக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்களாவர். பாணினி முனிவர் செய்த பாணினீயம் என்னும் இலக்கணம் பிராமி எழுத்தால் எழுதப்பட்டது. பிற்காலங்களில் சமக்கிருத நூல்கள் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டன. தேவநாகரி என்பதற்குத் தேவ நகரில் வழங்குவது என்பது பொருள். தேவநாகரி பிராமி எழுத்தினின்று தோன்றியது. சமக்கிருதம் தேவ மொழி என்னும் பொய்யான நம்பிக்கை மக்களிடையே எழுந்த பின்னரே தேவநாகரி என்னும் பெயர் உண்டாயிருத்தல் வேண்டும்.

ஆந்திர மொழி

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டு வரையில் விந்திய மலைக்குத் தெற்கே குமரிமுனை வரையில் தமிழ்மொழி மட்டில் வழங்கிற்று. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளின் முன், கௌதம புத்தர் தோன்றி ஆரியரின் வேத மார்க்கத்துக்கு எதிரான புத்தமதக் கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்தினார். அவர் கொள்கைகளை மக்கள் பின்பற்றுவாராயினர்.

புத்தமதக் கொள்கைகளை முதலிற் பின்பற்றி
 னோர் கலிங்கநாட்டு மக்களாவர். கலிங்க நாடு
 என்பது இப்பொழுதுள்ள ஒரிசா மாகாணத்
 தில் அடங்கும். புத்தர் தமது மத போதனை
 களை மகத மொழியில் (பாலி) போதித்தார்.
 அப்போதனைகள் அம்மொழியிலேயே எழுதப்
 பட்டன. ஆகவே, புத்த சமயத்தைத் தழுவி
 கலிங்க நாட்டு மக்கள் பாலிமொழியைப் பெரி
 தும் பயின்றனர். நாளடைவில் பாலி மொழிச்
 சொற்களும் அவைகளின் சிதைவுகளும் தமிழ்
 முடன் கலந்தன. தமிழ்ச் சொற்களும் சிறிது
 சிறிதாக உச்சரிப்பு வேறுபாடு அடைந்தன.
 இதனால் கலிங்க நாட்டில் வழங்கிய தமிழ்
 வேறுபட்டு ஆந்திரம் எனப் பெயர் பெற்றது.
 தெலுங்கு, வடுகு என்பனவும் அதற்கு உரிய
 பெயர்கள். வடுகு என்பதற்கு வடக்கே உள்ள
 மொழி என்பது பொருள். இம் மொழி புதிய
 தாதலின் இம்மொழியில் இலக்கியங்கள் ஒன்ப
 தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்ற
 லாயின.

க௦. பிற்காலத் தமிழகம்

தொல்காப்பியம் எனச் சிறந்த தமிழ் இலக்கண நூல் ஒன்று உண்டு. இஃது இற்றைக்கு இரண்டாயிரத்து முந்தாறு ஆண்டுகட்கு முன் செய்யப்பட்டதாகும். அக்காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருப்பதி மலையாக இருந்தது. தமிழ் நாடு முழுமையும் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூன்று மரபிலுள்ள அரசர்களால் ஆளப்பட்டது. அந்நாடு முழுமையும் பன்னிரெண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்நாடுகள் எல்லாவற்றிலும் செந்தமிழ் மொழி வழங்கிற்று.

1. செந்தமிழ் நாடு

செந்தமிழ் என்பது திருத்தமான மொழி, தமிழ்நாடு முழுமையிலும் செந்தமிழ் வழங்கிற்று. செந்தமிழ் வழக்குக்கு நடு இடமாகக் கருதப்பட்டது மதுரையும் அதன் சூழல்களும் அடங்கிய பகுதி.

2. இயற்சொல்

செந்தமிழில் இயற்சொல், திசைச் சொல் திரிசொல் என மூவகைச் சொற்கள் வழங்குகின்றன. இயற்சொற்கள் என்பன தோன்றிய

காலம் முதல் உச்சரிப்பாலும், உணர்த்தும் பொருள்வகையாலும் மாறுபடாது தலைமுறை தலைமுறையாக மொழியிற் பயின்றவரும் சொற்கள். இச்சொற்கள் பெரும்பாலும் ஓர் எழுத்து ஈரெழுத்துக்களால் ஆனவை.

3. திசைச்சொல்

செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நாடுகளில் வாழும் மக்கள் அவ்வந்நாடுகளில் மாத்திரம் பயன்படுத்தும் சில சொற்களையும் வழங்கினர். அச்சொற்கள் எல்லாத் தமிழ் நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன வல்ல. திசைச்சொல் என்பதற்கு மத்திய செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த மற்றைய தமிழ் நாடுகளில் மாத்திரம் வழங்கும் சொற்கள் என்பது பொருள். இதற்கு எடுத்துக்காட்டு, “தென்பாண்டிநாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், குட்டநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை நெள்ளை யென்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் ஏடா என்பதை எலுவன் என்றும், தோழியை இகளை என்றும், தம்மாமி என்பதனைத் தந்துவை என்றும், பூழி நாட்டார் நாயை ருமலி என்றும், சிறு குளத்தைப் பாழி என்றும், அருவா நாட்டார் செய்யைச் செறு என்றும், சிறு குளத்தைக் கேணி யென்

றும், அருவா வடதலை நாட்டார் குறுணியைக் குட்டை” யென்றும் வழங்குதல்.

4. திரிசொல்

தொடக்கத்தில் வெவ்வேறு அடியாகப் பிறந்தனவும், சிறிது உச்சரிப்பு வேறுபட்டனவுமாகிய சொற்கள் வெவ்வேறு பொருளை உணர்த்தி நின்றன. காலப் போக்கில் அச்சொற்கள் சிறுகச் சிறுக மாறுபட்டு ஒரே உச்சரிப்பு உடையவாயின. ஆகவே, ஒரே சொல் பல பொருளைக் குறிப்பதாயிருக்கின்றது. இவ்வகைச் சொற்கள் திரிசொற்கள் எனப்படும். பல சொற்கள் ஒரே பொருளையும் குறிக்கின்றன.

மலையைக் குறிக்க நாற்பது சொற்கள் வரையிற் காணப்படுகின்றன. அவற்றுட் சில விலங்கல், அடுக்கல், சிலம்பு, சிகரம், சையம், ஓங்கல், பிறங்கல், குன்று, விண்டு, வரை, கல், சாரல், என்பன. இச்சொற்கள் தொடக்கத்தில் வெவ்வேறு வகை மலைகளைக் குறிக்க வழங்கிய பெயர்களாகும். காலச் செலவில் அச்சொற்களின் ஆதி வழக்கு மறக்கப்பட்டன. இன்று அச்சொற்கள் எல்லாம் பொதுவில் மலையைக் குறிக்க வழங்குகின்றன. இவ்வகைச் சொற்களும் திரிசொல்லின்பாற்படும்.

கக. வடசொல்

வடசொல் என்பதற்குத் தமிழ் நாட்டுக்கு வடக்கே வழங்கும் மொழிச்சொல் என்பது பொருள். இஃது, ஆரியச்சொல்லைக் குறிக்க இலக்கண நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழ் பிறமொழிக் கலப்பின்றி நீண்ட காலம் இயங்கிற்று. ஐரோப்பியர் தொடர்பு ஏற்பட்ட காலத்திய வீரமாமுனிவர், கால்ட்வெல், ஒப்பேட் முதலிய கிறித்துவப் பாதிரிமார் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்நாட்டை அடைந்தார்கள். அவர்கள் தமிழைக் கற்று அம்மொழியில் மத போதனை செய்தும், நூல்கள் இயற்றியும் பொதுமக்களைத் தம் மதத்துக்கு இழுத்தனர். இவர்களை ஒப்ப முற்காலத்தில் வடநாட்டுப் பார்ப்பனரும் புத்த மதத்தினரும், சைன மதத்தினரும் தமிழ்நாட்டை அடைந்து தமிழைக் கற்றார்கள். அவர்கள் தமிழில் மதபோதனை செய்ததோடு தமிழ் நூல்களும் இயற்றினர். அவர்கள் தமிழோடு தம் சமயமொழிச் சொற்களாகிய சமக்கிருதச் சொற்களையும் கலந்துவழங்கலானார்கள். அவர்களின் மதங்களைத் தழுவிய தமிழ்மக்களும் வடமொழியில் எழுதப்பட்ட அவர்கள் சமயநூலைக் கற்க விரும்பி வடமொழியைக் கற்றனர்; அவ் வடசொற்களைத் தமிழுடன் கலந்து வழங்குவாராயி

னர். இயற்கை அமைவுக் கேற்ப ஓர் ஓசை பெற்று வழங்கும் மொழியின் இடையிடையே அம்மொழி ஓசைக்கு அக்கூவிலாப் பிற மொழிச் சொற்களைக் கலந்து வழங்குதல் செவிக்கு மிக இன்னதாகும். ஆகவே, தமிழ் அறிஞர் இதனை விரும்பவில்லை; ஆயினும் அவர்களால் இவ்வழக்கை முற்றாகத் தடுக்கவும் முடியவில்லை. ஆகவே அவர்கள், ஒரோவிடத்துத் தமிழோடு வடசொல் கலக்க நேர்ந்தால் அது தமிழ் ஓசைக்கு ஏற்பத் தமிழ் எழுத்துக்களில் அமைத்து எழுதப்படல் வேண்டுமென விதி வகுத்தனர். இவ்வகை விதியிருந்தபோதும் வடசொற்கள் விரவாமல் எழுதப்படும் நடையே சிறந்ததென அறிஞரால் போற்றப்பட்டது. இன்றும் அக்கருத்தே இருந்து வருகின்றது.

க2. கொடுந்தமிழ்

கொடுமை என்பதற்கு வளைவு என்பது பொருள். வளைத்து அல்லது திரித்துப்பேசப்படும் தமிழ் கொடுந்தமிழ் எனப்படும். மயிரை மசிரென்றும், மரத்தை மறம் என்றும், பழத்தைப் பலமென்றும் திரித்து வழங்குவன இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். கொடுந்தமிழ் பெரும்பாலும் எழுதப் படிக்க அறியாத

மக்களிடையே வழங்கும் அவ்வகைத் தமிழ் சேரிமொழி எனவும் படும். அஃது இன்ன இடத்தில் மாத்திரம் வழங்கும் என்பதற்கு வரையறையில்லை. இதனை நன்கு விளங்கிக் கொள்ளாத பிற்காலத்தார் பாண்டிநாட்டின் ஒரு பகுதியைச் செந்தமிழ் நாடு எனக் கொண்டு மற்றைய இடங்களில் வழங்கிய தமிழ் கொடுந்தமிழ் எனக் கருதினர். இது தவறுடைய தென்பது எளிதில் விளங்குகின்றது.

இலக்கணம்

மொழியும் அதன் வழக்குகளும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவன. ஆகவே, ஒரு மொழிக்கு உரியோர் அம்மொழி வழக்குகளை நன்கு அறிந்திருப்பார். ஆகவே, அவர்கள் அம்மொழிக்கு இலக்கணம் எழுதிவைக்க வேண்டும் என்ற இன்றியமையாமையை உணர மாட்டார்கள். இருமொழிக்கு உரிய மக்கள் ஒருவர் மொழியை ஒருவர் கற்கப் புகும்போதே இலக்கணத்தின் அவசியம் பெரிதும் உண்டாகின்றது. இதனைப் புத்த சைன சிறித்தவ அறிஞர் தமிழ் இலக்கணங்கள் பல செய்தமை கொண்டு நன்கு அறியலாகும். இலக்கணம், நூலாக எழுதப்படாமல் இருத்தல் ஒரு மொழியின் குறையைக் காட்டுமெனச் சிலர் கருதுவது முற்றுந் தவறுடைத்து. தமிழுக்கு ஆதி

யில் இலக்கணஞ் செய்தவர் புதிதாகத் தமிழ் பயின்ற அகத்தியர் என ஒரு கதை வழங்குகின்றது. இஃது இயற்கைக்கு மிக ஏற்றதாகக் காணப்படுகின்றது. வீரமா முனிவர் எந்நோக்கத்தோடு இலக்கணஞ் செய்தாரோ அந்நோக்கத்துடனேயே அகத்தியரும் இலக்கணஞ் செய்தார். அகத்தியர் செய்தது எனப்படும் இலக்கணம் இன்று காணப்படவில்லை.

கக. தமிழ் ஏன்னும் பெயர்

தமிழ் என்பது நாம் வழங்கும் மொழியின் பெயர். இப்பெயர் எவ்வாறு தோன்றிற்று என்பது நீண்ட காலமாக ஆராயப்பட்டு வருகின்றது. மொழி தோன்றிய காலத்தே அதன் பெயரும் உடன் தோன்றியிருக்க முடியாது. அது தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு காலத்திலேயே அதற்குப் பெயர் உண்டாயிருத்தல்கூடும்.

இன்று உலகில் பல மொழிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் அவ்வந்நாட்டின் பெயரைப் பெற்றுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாகச் சில மொழிகளின் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். வங்காளம் - வங்காளி; மலையாளம்-மலையாளி; செர்மனி-செர்மனியம்.

இம்முறையிலேயே தமிழ் மொழிக்கும் பெயர் உண்டாயிருத்தல் வேண்டும்.

மேற்கூறியவைகளால் முதலில் நாட்டுக்கே பெயர் உண்டாகின்றதென விளங்குகின்றது. முற்காலங்களில் மக்கள் ஒவ்வொரு கோயிலைச் சூழ்ந்தே குடியிருந்தார்கள். “கோயிலில்லாத ஊரிற் குடியிருக்க வேண்டாம்” என ஒளவையார் கூறியிருப்பதை நோக்குங்கள். கோயிலைச் சுற்றியே பழைய பட்டினங்கள் எல்லாம் எழுந்தன. பட்டினப் பெயர்கள், பெரும்பாலும் அவ்வவ்விடங்களில் கோயில் கொண்டிருக்கும் கடவுளர் பெயர்கள் தொடர்பாக விருந்தன.

உலக மக்கள் எல்லோரும் ஞாயிற்றுக் கடவுளையே பெரிய தெய்வமாகக்கொண்டு வணங்கிய ஒரு காலம் உண்டு. அக்காலத்தில் மக்கள் ஞாயிற்றுக்கு ஒளியுடையவன் எனப் பொருள் தரும் வெவ்வேறு பெயர்களை இட்டு வணங்கினர். அவைகளுள் எல், சிவன், பகல், வேல், தாமன் என்பன முக்கியமுடையன. இப் பெயர்களில் யாதேனும் ஒன்று தொடர்பாக நமது நாட்டுக்கும் பெயர் உண்டாயிருத்தல் வேண்டும். அப் பெயர் தாமன் எனப்படுகின்றது. மேற்கு ஆசியாவிலே சென்று குடியேறிய பழைய தமிழ் மக்கள் சுமேரியர் எனப்படுகின்றனர். அவர்கள் ஞாயிற்றுக்கு இட்டு வழங்கிய

பெயர் தாமுஸ்* என்பது. நமது நாட்டுக்கும் தாமன் என்பதன் தொடர்பான பெயர் உண்டாயிருத்தல் கூடும். எல் என்பது ஞாயிற்றைக் குறித்ததோடு பொதுவாகக் கடவுளைக் குறிக்கும் பெயராகவும் வழங்கிற்று. மேற்கு ஆசிய நாடுகளில் இது பெருவழக்காக விருந்தது. தமிழ் என்னும் பெயர் தாமன்-எல் என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உண்டாகிப் பின்மருவித் தமிழ் ஆயிற்று எனக் கொள்ளலாம். தாமம் அல்லது தாமுஸ் என்பதிலிருந்து தமிழ் என்னும் பெயர் தோன்றியதெனச் சிலர் கூறியிருப்பதற்கு இங்கு யாம் கூறியுள்ளவை விளக்கம் அளிப்பனவாகும்.

க௪. தமிழ்மொழிபற்றிய பழங்கதைகள்

தமிழ் பழமை உடையதாதலின் அதனைப் பற்றிய உண்மை வரலாறுகளோடு கற்பனைக் கதைகள் பல வந்து கலந்தன. 'சிவபெருமான் தமிழை அருளிச் செய்தார். ஞாயிற்றுக் கடவுளிடமிருந்து தமிழ் பிறந்தது. அகத்தியருக்குச் சிவபெருமானும், முருகக் கடவுளும் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார்கள்' என்பன

* தாமுஸ் கடவுள் மேற்கு ஆசியா முழுமையிலும் பெரிய கடவுளாக விளங்கினார்.

அப்பழங் கதைகளுட் சில. மொழி, மக்கள் பலரால் பேசப்பட்டுக் காலந்தோறும், படிப் படியே வளர்ச்சி யடைந்து வருவது. ஆகவே அதனைக் கடவுளரோ முனிவரோ உண்டாக்கி னார் எனக் கூறுதல் இயற்கை விதிக்கு மாறு பட்டது. தமிழ், கடவுளிடத்துப் பிறந்ததெனக் கொள்ளுவதற்கு ஒரு காரணமுண்டு. ஞாயிறு, சிவன், தமிழ் என்னும் சொற்கள் ஒரு காலத்தில் ஒரே கடவுளைக் குறிக்க வழங்கின. அது பற்றித் தமிழ், கடவுளிடத்தினின்றும் பிறந்த தென்னும் பழங்கதை தோன்றுவதாயிற்று.

தமிழ், சிவன் என்னும் சொல் ஒரே பொரு ளான.* பழைய நூல்களில் தமிழ் என்னும் சொல் இனிமை அழகு என்னும் பொருள்களில் ஆளப்பட்டிருக்கின்றது. பழைய காலத்தில் தமிழ்மக்கள் மாத்திரமல்லர்; எல்லா மக்களும் அரிய நிகழ்ச்சிகள் கடவுளால் நிகழ்த்தப்படு வன என்று நம்பி வந்தனர். ஆகவே, மக்கள் மொழியையும் கடவுள் வெளியிட்டதாகவே கருதினார்கள். மேற்கு ஆசியாவிலே வாழ்ந்த அசிரிய மக்கள் நோபா என்னும் கடவுள் ஆப்

* தமிழ்சிவ மினிமை யெனுந் தனிப் பொருளாம்
அமிழ்தெனும் அநாதி யியற்கையாய்ப் பன்னிரு
கலையினை யுடைய கதிரவ னென்னத்
தலைமையா யமைந்த தனியியற் பிதாமொழி

பெழுத்தை அருளிச் செய்தார் என நம்பி வந்தார்கள். பழைய எகிப்தியரின் எழுத்துக்களுக்கு இடப்பட்ட 'கிரோகிளிபிக்ஸ்' என்னும் பெயருக்குத் தேவர் எழுத்தை எழுதுவது என்பது பொருள். சமஸ்கிருதம் எழுதப்படும் எழுத்துக்கு இடப்பட்டுள்ள தேவ நாகரி என்னும் பெயருக்குத் தேவர் நகரில் வழங்குவது என்பது பொருள். இவைகளை நோக்குமிடத்துச் சிவபிரான் முருகக் கடவுள் ஆகிய கடவுளர் தமிழ்மொழிக்கு இலக்கணம் அருளிச் செய்தார்கள் எனக் கூறப்படும் கதை நமக்கு வியப்பை யளிக்காது. பழைய கால மக்கள் வரலாறு எழுதும் முறைகளில் இதுவும் ஒன்று என நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

கரு. முத்தமிழ்

தமிழ் மிகப் பழமைதொட்டே இயல், இசை, நாடகம் என மூவகையாக வழங்குகின்றது. இம் மூன்றும் தமிழ் வளர்ச்சி யடைந்த போது அஃது அடைந்திருந்த வெவ்வேறு நிலைகளின் வளர்ச்சிகளே. இவையே முத்தமிழ் ஆகும். இயல், இசை, நாடகம் என்பவைகளில்

முதலில் தோன்றியது நாடகமும், பின்பு இசையும்தான் பின்பு இயலுமாகும்.

நாடகத் தமிழ்

மக்கள் பேச முயன்ற முற்பருவத்து உடல்நிலை முகக்குறி பார்வைகள்போன்ற சைகைகள் தோன்றி நடைபெற்றன. மகிழ்ச்சி, வீரம் போன்ற மன உணர்ச்சிகள் தோன்றும்போதும் மக்கள் வெவ்வேறு வகையாகத் துள்ளிக் குதிக்கிறார்கள். இவ்வகையான துள்ளல்களையும், ஆடல்களையும் இன்றும் பிற்போக்குடைய மக்களிடையே காணலாம். முன்கூறிய உடல்நிலை சைகைகளும் பின்கூறிய மன உணர்ச்சிக்கேற்ப நிகழும் ஆடல்களும் இணைக்கப்பட்டு நடிப்புக்கலையாக வளர்ச்சியடைந்தது. ஆடல், உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக விருந்தது. உலகில் எல்லா மக்களும் ஆடலைச் சமய சம்பந்தமாகப் பயன்படுத்திவந்தனர். நடனம் கடவுள் வழிபாட்டுக்கு இன்றியமையாதது எனக் கருதப்பட்டது. கடவுள் வணக்கத்தின்பொருட்டு ஆலயங்களுக்குச் செல்வோரும் கடவுள் முன்னிலையில் ஆடினார்கள். ஆடலை மிகப் புனிதமுடையதாகக் கொண்டமையினாலேயே தமிழர் தம் கடவுளை நடனம் செய்பவராகவும், நடன சபைக்குத் தலைவராகவும் கொண்டார்கள்.

ஒரு கருத்தைச் சைகைகளோடு மெய்ப்பாடும்* தோன்ற ஒருவன் அல்லது ஒருத்தி நடித்துக் காட்டுவதே முற்கால நடனம். பின்பு பலர் சேர்ந்து ஒரு கதையை நடித்துக் காட்டுதலாகிய நாடகம் தோன்றி வழங்குவதாயிற்று. பின்பு நாடகம் நடிப்பதற்கு உரிய விதிகள் தோன்றலாயின. இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் சிலப்பதிகாரம் என்னும் நூல் இளங்கோவடிகள் என்னும் அரசப்புலவர் ஒருவரால் பாடப்பட்டது. அதில் அரங்கேற்று காதை என ஒரு பகுதி உண்டு. அக் காதையில் நாடக அரங்கு, நடிக்கும் முறை முதலிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன. தமிழ்மக்களிடையே வளர்ச்சியடைந்த நாட்டியக்கலை நாடகத்தமிழ் என வழங்குவதாயிற்று. நடிப்புக்கேற்ற பாடல்களும், தாளத்துக்கேற்ப ஒலிக்கும் மத்தளம் சல்லரி முதலிய இயங்களும் நடிப்புடன் பயன்படுத்தப்பட்டன.

இசைத்தமிழ்

உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்ப மக்கள் வெவ்வேறு ஒலிகளைப் பிறப்பிக்கின்றனர். வீரம் எய்திய ஒருவனது பாடலும், சோகம் அடைந்த இன்னொருவனின் இரங்கலும்,

* மெய்ப்பாடு என்பது மனதில் எழும் உணர்ச்சி உடம்பில் தோன்றுதல்.

மகிழ்ச்சி மேலீட்டினால் ஆரவாரிக்கும்மற்றொரு வனின் ஆரவாரமும் வெவ்வேறு குரல்களில் அமைந்திருத்தலை நாம் காணலாம். மேடையீது நின்று பேசும் பேச்சாளன் தனது பேச்சின் பொருள்களுக்கேற்ப ஓசைகளை மாற்றிப் பேசு தலை நாம் கருத்திற்கொள்ளலாம். இவ்வகை அடிப்படையினின்றே இசை தோன்றிப் படிப் படியே வளர்ச்சியடைவதாயிற்று. எவ்வெப் பொருளில் மக்கள் பாட விரும்பினார்களோ அவ்வப் பொருள்களுக்கு ஏற்ற ஓசைதரக் கூடிய முறையில் ஏற்ற சொற்களை அடுக்கி வைத்து இசைப் பாடல்கள் செய்யப்பட்டன. பாடல்கள் வெவ்வேறு வகையாகக் காணப் படுவதற்குக் காரணம் இதுவேயாகும். சில பாடல்கள் பாடி ஆடுதற்கேற்றன; சில பாடு தற்கு மாத்திரம் ஏற்றன. இனி ஓசைகளைத் தரும் நரம்புக் கருவிகளும் தோன்றி வளர்ச்சி யடைந்தன. பாடல்களின் இரசம் அல்லது சுவை என்று சொல்லத்தக்க உணர்ச்சி தரும் ஒலிகள், நரம்புக் கருவிகளிலும் பிறப்பிக்கப் பட்டன. நரம்புக் கருவிகள் நாளடைவில் வாய்ப்பாட்டுக்கு இன்றியமையாதனவாகக் கொள்ளப்பட்டன. பல வகைச் சுவைகள் தோன்றப் பாடுதற்கேற்ற தமிழ்ப் பாடல்களும், இசை பாடும் விதிகளைக் கூறும் நூற்றொகுதி களும் இசைத்தமிழ் எனப்பட்டன. மிகப்பழைய

இசைப் பாடல்களில் வரிப்பாட்டு, பரிபாடல் என்னும் சில பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. பண்ணோடு பாடப்படும் தேவாரம், திருவாய்மொழி, பிற்காலக் கீர்த்தனங்கள் முதலியன இன்று காணப்படும் இசைப்பாடல்களுட்கில.

இசைக் கலையிற் கேட்டு மகிழ்தற்குரியன மூன்று பொருள்கள். அவை இனிய ஓசை, பாடலின் பொருள், சொல்லழகு என்பன. இவ்வுண்மை சிலகாலம் தமிழ் நாட்டிற் கவனிக்கப்படவில்லை. பிறமொழிப் பாடல்களே தமிழர்கேட்டு மகிழ்தற்கேற்றன என்று ஒரு வகுப்பினர் கருதித் தெலுங்கு, இந்திப் பாடல்களைத் தமிழருக்குப் பாடுவாராயினர். ஆனால், மக்கள் இதனை ஒப்பவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களே பாடப்படல்வேண்டும் என்னும் உணர்ச்சி விரைந்து பரவிற்று. இன்று தமிழ் இசை உணர்ச்சி நாடெங்கும் வீறுகொண்டிருக்கின்றது.

வரலாறு அறியாத சிலர் வடமொழியாளரே இசையைத் தமிழருக்கு அளித்தார்கள் எனக் கூறி வடமொழியில் காந்தர்வவேதம் என ஒன்று உண்டெனக் கூறுவர். இசை என்பது எல்லா மக்களுக்கும்பொதுவானது. அது கால இடங்களுக்கேற்ப வெவ்வேறு முறையில் வளர்ச்சியடைவதாயிற்று. இமயமலை அடிவா

ரங்களில் வாழும் ஒருவகை மலைச்சாதினீர் கந்தருவர் எனப்பட்டார்கள். அவர்கள் இசை பாடுவதில் திறமையுடையவர். அவர்கள் இசை பாடும் திறத்தைக் கண்ட ஆரிய மக்கள் தமது இசைக் கலைக்குக் கந்தர்வவேதம் எனப் பெயரிட்டனர். இதனால் ஆரிய மக்கள் தமிழருக்கு இசைக் கலையை உதவியவர்க ளாகமாட்டார். தென்னாட்டு இசைக் கலையே வடநாட்டு இசைக் கலைக்கு அடிப்படை என இசைவாணர் ஆராய்ந்து கூறுகின்றனர்.

இயற்றமிழ்

இசையைக் குறிக்கோளாகவன்றித் தம் கருத்துக்களை ஒவியம்போல் கேட்டோர் உள்ளத்தே தோற்றுவிக்கக்கூடிய தனிப்பாடல்களையும், நூல்களையும் புலவர்கள் செய்தார்கள். அவைகளின் தொகுதி இலக்கியம் என்னும் பெயர்பெறும். பின்பு மொழிமரபு, செய்யுள் மரபுகளைக் கூறும் நூல்கள் எழுந்தன. அவை இலக்கணம் எனப்பட்டன. இலக்கிய இலக்கணங்களின் தொகுதி இயற்றமிழ் என்னும் தலைப்பில் அடங்கும். இயற்றமிழ் ஓரளவு இசைத் தமிழைத் தழுவியதாகும். இயற்றமிழ்ப் பாடல்கள், கூறும் பொருளுக்கேற்ற பாடல்களிற் புனையப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடல் வகையும் வெவ்வேறு ஓசையிற் படிக்கப்படுகின்

றன. இவ் வியல்புகள் அவை ஓரளவு இசைத் தமிழின் போக்கைத் தழுவியுள்ளன என்று நாம் கருத இடந்தருகின்றன.

இருவகை வழக்கு

தமிழ்நடை பேசும் நடை, எழுதும் நடை என இருவகைப்படும். ஒருவரோடு ஒருவர் உரையாடும் நடை வழக்கு எனப்படும். முற்காலத்து எழுத்து நடை செய்யுள் நடையாக விருந்தது; வசன நடை பிற்காலத்திற் றேன்றியது. பேச்சு நடையே ஓசை இன்பம் தோன்றுமாறு எதுகை மோனை அமைத்து அளவுபடுத்தப்பட்டுச் செய்யுள் என்னும் பெயர்பெற்றது. செய்யுள் என்பதற்கு அளந்து செய்யப்பட்ட தென்பது பொருள். தாள், அச்சு, இயந்திரம் முதலியவைகளின் பயன்கள் அறியப்படா திருந்த காலத்தில் செய்யுள் நடையே எழுத்து நடைக்கு ஏற்றதாகவும் இருந்தது. வசன நடையில் பல வரிகளில் எழுதிக்காட்டும் ஒரு பொருளைச் செய்யுள் நடையில் சில வரிகளில் அடக்கிக் காட்டி விடுதல்கூடும். ஐரோப்பிய கிறித்துவ பாதிரிமார் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னரே வசனநடை வளர்ச்சி அடைவதாயிற்று. வசன நடை தலை எடுத்ததும் செய்யுள் நடை அருகி நடைபெறுகிறது.

ககா. தமிழ்ச்சங்கம்

இவ்வுலகிலே மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் மிக்க நாகரிகம் அடைந்திருந்தார்கள். அவர்கள் பெரிய நகரங்களில் கல்விக் கழகங்களையும், கல்விச்சாலைகளையும் வைத்து நடத்தினார்கள். மேற்கு ஆசியாவிலே *பாபிலோன், போர்சிப்பா, அக்காட், ஊர், எரெக், நிப்பூர் முதலிய நகரங்களில் பெரிய கல்விச்சாலைகளும் புத்தக நிலையங்களும் இருந்தன. எனினும் அலக்சாந்திரியாவில் இற்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளின் முன்பெரிய புத்தக நிலையமிருந்தது.

இந்திய நாட்டிலே தெற்கில் மதுரையும் வடக்கில் தக்க சீலமும் பெரிய கல்விக் கழகங்களாக விருந்தன. தக்கசீலம் என்னும் பட்டினம் இரணியன் என்னும் அசுரவேந்தனால் கட்டுவிக்கப்பட்டதென்பது ஐதீகம். அசுர வகுப்பினர் திராவிட (தமிழ்) வகுப்பினராவர். வடக்கே வழங்கிய மொழி மாறுபட்டபோது தக்கசீலம் வடமொழிக் கல்விக்கு மத்திய இடமாக இருந்தது.

வடக்கே இருந்த தக்கசீலத்தைப் போலத் தெற்கே மதுரை பெரிய கல்விக் கழகமாக இருந்தது. இது தமிழ்க் கல்விக்கு மத்திய இடமாக

* Babylon, Barsipa, Akad, Ur. Erek, Nipur.

விளங்கிற்று. மதுரை பாண்டிய அரசரின் தலைநகர். இக்கல்விக் கழகம் மதுரையிலே நீண்ட காலம் நடைபெற்றது. இம் மதுரை நகர் ஏறக்குறைய இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை தோற்றுவிக்கப்படுவதன் முன் பாண்டியரின் தலைநகர் மணலூரில் இருந்தது. அது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் உள்ளது. அதற்கு முன் அவர்களின் தலைநகர் கபாடபுரமாக விருந்தது. அது பொருநை ஆற்று முகத்துவாரத்தி லிருந்ததெனப்படுகின்றது. கபாடபுரம் தலைநகராவதற்கு முன் தென்மதுரை அவர்களின் தலைநகராக விருந்தது. இது கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்த நாட்டிலிருந்து கடலாற் கொள்ளப்பட்டது. தென் மதுரையிலேயே முதன்முதல் தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது எனப்படுகின்றது. காலத்துக்குக் காலம் பாண்டியர் தலைநகர் மாறியபோது தமிழ்ச்சங்கம் அவ்வந் நகரங்களில் நிகழ்வதாயிற்று. ஒரு நகரின் அழிவுக்குப் பின்னும் இன்னொரு நகரம் தலைநகராவதற்கு முன்னும் இத்தமிழ்ச்சங்கம் இடையிடையே நிகழாதொழிந்தது. இவ்வாறு இடையிடையே நிகழாது போனமையின், இச்சங்கம் முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் எனப் பெயர்கள் பெற்றன.

௧௭. சங்கவரலாறு!

1. தலைச்சங்கம்

தமிழ்ச் சங்கம்பாண்டிய அரசன் ஒருவனால் துவக்கப்பட்டது. அவன் தமிழ்நாட்டிலே ஆங்காங்குத் தமிழ்ப் புலமை பெற்றிருந்த அறிஞரைத் தனது தலைநகருக்கு வரவழைத்து அவர்களைச் சங்க உறுப்பினர்களாக்கினான். இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மராவர். இச்சங்கம் நிலைபெற்ற காலத்தில் பாடல்களையோ நூல்களையோ செய்து அரசங்கேற்றினோர் நாலாயிரத்து நாணூற்று நாற்பத்தொன்பதின்மராவர். இச்சங்கம் காய்சினவழுதி என்னும் பாண்டியன் காலம் முதல் கடுங்கோன் காலம் வரையில் நடைபெற்றது. இவ்விரு அரசர் உட்படச் சங்கம் நடத்தியவர்கள் எண்பத்தொன்பது பேராவர். முற்கால அரசரின் சராசரி ஆட்சிக்காலம் முப்பது ஆண்டு எனப்பழைய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இக்கால ஆசிரியர்கள் இருபது ஆண்டுகள் வரையில் எனக் கூறுவர். இக்காலக் கணக்கின்படி கணக்குச்செய்யின் எண்பத்தொன்பது அரசரின் காலமும் 1780 ஆண்டுகளாகும். தமிழ்ச்சங்கம் கூடிய தென்மதுரையைக் கடல் கொண்டது. அப்பொழுது இக்கழகம் குலைந்து

போயிற்று. எண்பத்தொன்பது அரசர் காலத்திலும் நடைபெற்ற தமிழ்க் கழகத்தைப் பிற்காலத்தார் தலைச்சங்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

2. இடைச்சங்கம்

தென் மதுரையின் அழிவுக்குப் பின் பாண்டியர் கபாடபுரத்தைத் தமது தலைநகராகக் கொண்டனர். அவ்விடத்தில் மறுபடியும் தமிழ்க் கழகம் கூட்டப்பட்டது. இக்கழக உறுப்பினர் ஐம்பத்தொன்பது புலவர்களாவர். இவ்வுறுப்பினரில் ஒருவர் மறைந்துவிடின் அவர் இடத்துக்கு இன்னொருவர் தெரிந்தெடுக்கப்படுவர். இக்கழகத்தில் பாடல்களையோ நூல்களையோ செய்து அரசங்கேற்றிய புலவரின் எண் மூவாயிரத்தெழுநூறு. இக்கழகம் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈரூகவுள்ள ஐம்பத்தொன்பது பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. இவர்களின் ஆட்சிக்காலம் 1180 ஆண்டுகள் வரையிலாகும். முடத்திருமாறன் காலத்தில் கபாடபுரத்தைக் கடல் கொண்டது. அப்பொழுது பாண்டியர் தமது தலைநகரை மணலூருக்கு மாற்றினார்கள். பின்பு அவர்கள் வைகை ஆற்றுக்கு அருகே உள்ள கடம்பவனத்தில் மதுரைநகரை அமைத்து அதனைத் தமது தலைநகராக்கினர்.

3. கடைச்சங்கம்

மதுரையிலே மறுபடியும் தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது. இக்கழகத்தின் உறுப்பினர் நாற்பத்தொன்பதின்மராவர். இச்சங்க காலத்து நூல்களையும் பாடல்களையும் செய்து அரங்கேற்றிய புலவர்களின் எண் நாற்பத்தொன்பது. இக்கழகம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈராகவுள்ள நாற்பத்தொன்பது பாண்டியர் காலத்தில் நடைபெற்றது. நாற்பத்தொன்பது பாண்டியர் ஆட்சியின்காலமும் 980 ஆண்டுகள் எனக் கொள்ளலாம். இம்முன்று சங்கங்களும் ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகள் நடைபெற்றன என்று உத்தேசமாகக் கூறலாம்.

மேகஸ்தனீஸ் என்னும் கிரேக்கர் ஒருவர் சந்திரகுப்தன் என்னும் வடநாட்டு அரசனின் அரண்மனையில் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன் தங்கியிருந்தார். அவர் இந்திய நாட்டைப்பற்றிய வரலாறு ஒன்று எழுதியிருந்தார். அவர் அலக்சாந்தரின் படை எடுப்புக்கு முன் பாண்டிநாட்டை ஆண்ட அரசரின் எண் 154 என அதில் கூறியிருக்கின்றார். 154 அரசரின் காலமும் 3080 ஆண்டுகள் வரை ஆகின்றது. கடைச்சங்கம் இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுவரையில் இருந்து பின் குலைந்துபோயிற்று எனக் கருதப்படுகிறது.

அலக்சாந்தருக்கும் சங்கம் ஒடுங்கியதற்கும் இடையிலுள்ள காலம் 600 ஆண்டுகள் வரையிலாம். அறுநூறு ஆண்டுகளும் இருபது அரசரின் ஆட்சிக்காலத்துக்கு நேர். மெகஸ்தனீஸ்கூறும் அரசர் கணக்கின்படி சங்ககால இறுதி வரையிலுள்ள பாண்டிய அரசர்களின் முழு ஆட்சிக் காலமும் 3700 ஆண்டுகள் வரையில் ஆகின்றது. இது முன் கூறிய கணக்கோடு மிகவும் ஒத்திருக்கின்றது. தமிழ் மக்கள் 6000 ஆண்டுகளின்முன் சிறந்த நாகரிகம் பெற்றிருந்தார்களென்பது சிந்து வெளியிற் கிடைத்தபழம் பொருள்களால் நன்கு விளங்குகின்றது. ஆகவே மிகப் பழங்காலந் தொட்டுத் தமிழ்ச்சங்கம் நிகழ்ந்ததென்பது மிக ஏற்றுக்கொள்ளத்தக்க வரலாறேயாகும்.

கஅ. சங்கநூல்கள்

சங்க காலத்துப் புலவர்கள் பலர் பாடல்களும் நூல்களும் செய்தார்கள் என்று படித்தோம். மிகப் பழைய நூல்கள் பெயர் அளவில் மாத்திரம் உள்ளன. கடைச்சங்க காலத்திற் செய்யப்பட்ட சில பாடல்களே இன்று கிடைத்துள்ளன. அப்பாடல்கள் பொருள்பற்றியும், அளவு பற்றியும் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களின் கோப்புகள்

இன்று 'சங்க நூல்கள்' என வழங்குகின்றன அப்பாடல்களைச் செய்த புலவர்கள் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்களாவர். அப்பாடல்கள் தமிழ்ச் சங்கத்தே படி எடுத்துவைத்துக் காப்பாற்றப்பட்டன. சங்கம் குலைந்த பின்பு வந்த பாண்டிய அரசர் தக்க புலவர்களைக் கொண்டு அவைகளை ஆராய்ந்து தொகுத்து முறைப்படுத்தினார்கள். சங்க நூல்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்பன. எட்டுத் தொகை என்பதில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்பன அடங்கும். திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் சாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டில் அடங்கும். நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னொ நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி

முதலிய பதினெட்டும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கும். இவையும் சங்க நூல்கள் எனப் படுகின்றன. இந் நூல்களிற் பெரும்பாலான சங்க காலத்திற்கு மிகப் பிற்பட்டன. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இடைச் சங்க காலத்திற் செய்யப்பட்டதெனப் படுகின்றது.

இன்று பெயரளவிற் காணப்படுகின்ற நூல்களிற் பல இற்றைக்கு எண்ணூறு ஆண்டுகள் வரையில் இருந்தன. அக்காலத்தில் விளங்கிய உரையாசிரியர்கள் அந்நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்து ஆண்டிருக்கின்றமையின் இது விளங்குகின்றது, அச்சுப் பொறி, தாள், முதலிய வாய்ப்புக்கள் உண்டாயிருக்கின்ற இக்காலத்தில் ஆயிரக்கணக்கில் அச்சிட்ட நூல்களிற் பல கிடைக்கின்றில. சில படிகள் மட்டிலுள்ள பழைய கால ஏட்டு நூல்கள் இறந்து போனமை வியப்பன்று.

சங்கநூல்களில் கூறப்படும் பொருள்கள்

அகம் : சங்க நூல்களில் அகம், புறம் என்னும் இரண்டு பொருள்கள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. அகம் என்பது, நற்குணம் வாய்ந்த கணவனும் மனைவியும் அன்புடையவர்களாய் மனையில் இருந்து, இல்லறம் நடத்தும் பண்புகளைக் கூறும் பகுதி. கணவன் மனைவியர் எவ்

வாறு அன்புடையவர்களாயிருந்து, பல்வகை அறங்களைச் செய்தார்கள் என்பதைப் புலவர்கள் பலவாறு வருணித்துக் கூறியிருக்கின்றனர்.

புறம்: புறம் என்பது போர் அரசியல் போன்ற பொருள்கள். புலவர்கள் பெரும்பாலும் அரசருடைய புகழைப்பற்றிப் பாடினார்கள். அப்பாடல்களும் புறம் எனப்பட்டன. ஓர் அரசன் இன்னோர் அரசனோடு போர் தொடுத்தல், அவனை வெற்றிகொண்டு பணியவைத்தல் போன்ற பொருள்களைக் குறித்துப் பாடப்பட்ட பாடல்களும் புறம் என்பதில் அடங்கும். புறப் பொருட் பாடல்களால் அக்கால அரசரின் போர்முறை, ஆட்சிமுறை, நியாயம், கொடை, வீரம் போன்ற அரிய பொருள்களைப்பற்றி நன்கு அறிதல் கூடும்.

கக. நீதிநூல்கள்

ஒவ்வொரு மக்கட் கூட்டத்தின ரிடையும் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக நடந்து கொள்வதற்கேற்ற நீதிகளும் சட்டங்களும் தோன்றியிருத்தல் இயல்பு. மக்களின் பழக்க வழக்கங்களே காலத்தில் நீதியாகவும் சட்டங்களாகவும் மாறுபடுகின்றன. சட்டங்களும் நீதிகளும் மக்களின் நாகரிக உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். ஒருவகை மக்களிடையே

எல்லா மக்களாலும் சிறந்தன என்று கொள்ளப்படும் ஒழுக்க விதிகள் காணப்பட்டன, அம் மக்களின் நாகரிகம் மிக உயர்வுடையதெனத் துணியலாகும். தமிழ் மக்களிடையே மிக மிக முற்காலந்தொட்டு உயர்ந்த ஒழுக்கமுறைகள் கையாளப்பட்டு வந்தன. அவ்வொழுக்க விதிகள் நூல்களாக எழுதப்பட்டிருக்கவில்லை. அவ்விதிகளைத் தமிழ்ச் சமூகம் முழுமையும் நன்கு அறிந்திருந்தது. நீதித் தீர்ப்புக்குரிய சட்டங்களும் எழுதப்படாது இவ்வாறே இருந்து வந்தன.

தமிழரின் ஒழுக்க முறைகள் நீதி நூல்களாக எழுதி வைக்கப்படுவதற்குரிய சில ஏதுக்கள் நிகழ்ந்தன. மேற்குத் தேசங்களினின்றும் மக்கள் கிழக்குத் தேசங்களுக்கு வந்தார்கள். அப்பொழுது அவர்களுக்குக் கிழக்குத் தேச மக்களின் பழக்கவழக்கங்களும் பிறவும் மிக வியப்பளித்தன. ஆகவே அவர்கள் அவைகளைப் பற்றிச் சிறிதும் அறியாதிருக்கும் தம் மினத்தவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டுத் தாம் கண்டவற்றை நூலாக எழுதி வைப்பாராயினர். மார்க்கோ போலோ என்னும் இத்தாலியன் கிழக்குத் தேச மக்களைப்பற்றி எழுதிய நூல் மேற்குத் தேச மக்களுக்கு மிக வியப்பளித்தது.

இதனை ஒப்பவே தமிழரல்லாத பிற மக்கள் தமிழ்நாட்டை அடைந்தபோது அவர்கள் தமிழ்

ழர்களின் ஒழுக்க முறைகளைத் திரட்டி நூல்கள் செய்தார்கள். தமிழ் பயின்ற அயல்நாட்டவர்கள் அறிந்துகொள்ளுமாறும் தமிழ் அறிஞர் தமிழில் நீதி நூல்கள் செய்வாராயினர். பின்பு நீதி நூல்கள் செய்வது நூல்செய்யும் வழக்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. தமிழர் ஒழுக்கம் இல்லாதவர்கள்; ஆதலினாலேயே தமிழில் பல நீதி நூல்கள் செய்யப்பட்டன என்று சில அறிவிலிகள் கருதுவாராயினர். அது முற்றும் தவறுடையது. நீதி நூல்களுள் சிறந்தது திருக்குறள். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் தமிழ்மக்களிடையே பழங்காலந் தொட்டு நிலவியவைகளாகும். இக்கருத்துக்களைத் தழுவிச் சாணக்கியர் என்னும் தமிழர் வடமொழியிற் செய்த அர்த்தநூல் வடநாட்டில் பெரிதும் மதிப்புப் பெறலாயிற்று. சாணக்கியர் நூலுக்கும் திருக்குறளுக்கும் கருத்தொற்றுமை பெரிதும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் இருவரும் நூல் செய்தற்குரிய கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு உரியனவா யிருந்தமையாகும். நீதி நூல்கள் வடமொழியினின்றும் மொழி பெயர்க்கப்பட்டன என்று சிலர் சொல்வதற்குக் காரணம், முன்பு தமிழருக்குரிய நீதிகளை ஆரிய மக்கள் அறியும்பொருட்டு அவை வடமொழியில் எழுதப்பட்டமையினாலாகும்.

20. புத்த சைன காலம்

அசோக அரசன் புத்த சமயத்தை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரப்புவதில் மிக அக்கறை கொண்டிருந்தான். அவன் மேற்கு ஆசியா, ஐரோப்பா, சீனா, இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்குப் புத்த குருமாரை அனுப்பிப் புத்த சமயத்தை அவ்வந்நாட்டு மக்கள் தழுவும்படி செய்தான். அசோகன் காலம் முதல் புத்தசமயமும் அதனைத் தொடர்ந்து சைனமதமும் தமிழ்நாட்டை அடைந்தன. மணிமேகலை என்னும் சிறந்த இலக்கியம் செய்த சீத்தலைச்சாத்தனார் புத்த மதத்தினர் எனப் படுகின்றனர். அவர் காலத்தில் சைன மதத்தினரும் தமிழ்நாட்டில் காணப்பட்டனர். அக்காலத்தில் சமயவாதங்கள் நிகழ்வது சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. இவ்வகை மதப்போராட்டங்கள் போன்ற குழப்பங்களாலேயே தமிழ்ச் சங்கம் நின்று போயிற்று எனக் கருதத்தக்கதாகின்றது. கிறித்துவ ஆண்டு தொடங்கி முந்நூறு ஆண்டுகளுக்குப்பின்வடக்கினின்றும் வந்த தமிழ் அறியாத பல்லவர் என்னும் ஒரு சாதியினர் சோழ இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆட்சி நீண்ட காலம் தமிழ்நாட்டில் நிலைத்தது. இக்காலங்களிற் செய்யப்

பட்ட தமிழ் நூல்களில் பிறமொழிச்சொற்களும் வடநாட்டுப் புனைவு நூற்கதை (புராணக்கதை) களும் பெரிதும் புகலாயின. பல்லவ அரசர் காலத்திலேயே வடமொழிக்குத் தமிழ்நாட்டில் ஏற்றம் உண்டாயிற்று. அக்காலக் கல்வெட்டுக்களில் தமிழ் வடமொழி என்னும் இருமொழிக் கலப்புகளும் காணப்படுகின்றன. பல்லவ அரசர் காலத்திலே ஆலயக்கிரியைகளில் ஆரியம் ஓதும் வழக்கு உண்டாயிருத்தல் கூடும். தமிழ் மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்ட பல்லவ அரசரைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை; அவர்களைக் கீழ்மக்களாகவே கருதி வந்தார்கள். “பல்லவர் கயவர் பதகர் நீசர்” எனப் பிங்கல நிகண்டுகூறுகின்றது. புத்தசைன காலங்களில் எழுதப்பட்ட நூல் நடைகளையும் சங்ககால நூல் நடைகளையும் எளிதில் பிரித்தறிதல் கூடும்.*

மோனையாந் தேய்வத் தமிழ்மொழி நீறீஇய
சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டங்
கறம்வள ரவையில் அரங்கே றியநாள்
வழுதியவர் வளர்த்தது சங்க காலம்.

(பேரிசைச் சூத்திரம்)

* கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவா னிறைந்த வறமாண் புடையோர்
தமிழின தருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியங் கழறும் பெரியோர்
கால கதியாற் கடைநிலைப் படுவோர்
தம்வயப் படுவது சமண காலம்

சைவ வைணவ எழுச்சி

புதிதாகச் சமயங்களைப்பரப்புவோர் முதலில் அரசரைத் தம் மதத்துக்குத் திருப்புவது வழக்கம். தமிழ்நாட்டில் அரசர் பலர் புத்த சைன மதங்களைத்தழுவி யிருந்தார்கள். சில காலத்துக்குப் பின் புத்த சைன மதங்களுக்கு மாறான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுந்தது. சைவ வைணவ மதாச்சாரியர்கள் தோன்றினார்கள். அவர்கள் சைவ மதத்தையும் வைணவ மதத்தையும் கடைப்பிடிக்கும்படி மக்களிடையே உணர்ச்சியை எழுப்பினார்கள். தேவார திருவாசகம் திருவாய்மொழி முதலிய தமிழ்ப்பாடல்களைச் செய்தார்கள். சைவ வைணவ ஆலயங்கள் பல எழுந்தன. சைன புத்த மதங்கள் வலி குன்றின. இக்காலத்து எழுந்த நூல்கள் சமய இலக்கியங்களாகும். பல்லவ அரசர் காலத்தில் வடமொழிக்கும் பிராமணருக்கும் உயர்வு உண்டாயிருந்ததென்று முன் ஓர் இடத்திற் படித்தோம். சமய இலக்கியங்கள் தோன்றிய காலத்து அக்கொள்கைகளே வலியுறுத்தப்பட்டன. அதனால் ஆலயங்களில் ஆரியம் வழங்கலாயிற்று; கோயிற்குருக்களாகிய பார்ப்பனரின் மொழி ஆரியம் எனக் கருதப்படலாயிற்று. தமிழ், ஆரியத்துக்கு இரண்டாவதாகத் தூரத்தில் நின்று ஒதுவாரால் ஒதுப்படலாயிற்று.

இவ்வாறு சமய காலத்தில் தமிழ்மொழியின் நிலை மாறுபடலாயிற்று. தமிழ்மக்கள் இம் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எதிர்த்தே வந்தார்கள். இன்னும் அவ்வகை எதிர்ப்பு இருந்தே வருகின்றது.

2க. புராண காலம்

சமய காலத்துக்குப்பின் சைவ வைணவ மதங்களுக்கிடையில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அப்பொழுது ஒருவர் மற்றவர் மதத்தை இகழ்வாராயினர். இம்முறையில் இரு மதத்தவர்களும் தத்தம் மதங்களை உயர்த்தவேண்டிக்கற்பனைக் கதைகள் நிறைந்த புராணங்களை எழுதலாயினர். வடமொழியிலுள்ள சில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தைத் தமிழிற்செய்தார். கம்பர் வடமொழி இராமாயணத்தைத் தமிழில் திருப்பினார். பெருந்தேவனார் பாரதக் கதையை வெண்பாவிற் பாடினார். பின்பு தல புராணங்கள் பல செய்யப்பட்டன. அக்கால மக்கள் வடமொழியில் உள்ளனவே சமயப் பிராமணங்களாகும் என்னும் தவறான கருத்து உடையவர்களாக விருந்தார்கள். ஆகவே, புராணங்களைப்பாடுவோர் தாம் பாடுவன ஏதோ

ஒரு வடமொழிப் புராணத்தில் உள்ளன எனக் கூறுவாராயினர். இவ்வாறு எழுதுதல் புராணம் எழுதும் முறையில் ஒன்றாகக் கருதப்படலாயிற்று. இப் பொய்யான வழக்கினாலேயே பழைய புராணங்களிற் காணப்படும் சில உண்மை வரலாறுகளையும் இக்காலத்தார் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகும். சொற்சுவை, பொருட்சுவைகளுக்காக மாத்திரமன்றி வடமொழியிலிருந்து வந்தன என்னும் கருத்துப் பற்றியும், கந்தபுராணம், இராமாயணம், பாரதம், தலபுராணங்கள் முதலியவைகளுக்கு மதிப்பு உண்டாயிருந்தது.

தேய்வ மறையாம் செந்தமிழ்ப் பிதாமொழி
ஆரிய நங்கையோ டணைந்து கலந்து
காவிய நடையாங் கவிகள் போழிய
பொலிவுபெற் றிருப்பது புராண காலம்.

மணிப் பிரவாளநடை

புராண காலத்தில் தமிழ்நடை மணிப்பிரவாளம் என்னும் நடையாகவும் வழங்கிற்று. மணிப்பிரவாளமென்பது சரிக்குச் சரி தமிழும் வடமொழியும் கலந்து வழங்கும் நடை. வைணவரே இவ்வகை நடையைப் பெரிதும் ஆண்டார்கள் எனக் கருதப்படுகின்றது. பாரத வெண்பாவின் இடையிடையே காணப்படும் வசன நடை இந் நடையில் அமைந்துள்ளது. தமிழ் இலக்

கண - விதிகள். சிலவற்றையும் அக்கால வட மொழி வித்துவான்கள் மாற்ற முயன்றனர். முகரத்துக்கு முன்வரும் தகரம், ளகரத்துக்கு முன் வருதல்போலப் புணர்த்தி எழுதப்பட்டது. கச்சியப்ப சிவாசாரியரே தாம் பாடிய கந்த புராணக் காப்பில் அவ்வாறு செய்துள்ளார். இவருக்குப் பின் வந்த புத்தமித்திரன் என்னும் வீரசோழிய ஆசிரியர் முகரத்துக்குமுன் வரும் தகரம் டகரமாக மாற்றியதற்கு விதி கூறியுள்ளார். கச்சியப்ப சிவாசாரியர் முகரத்தின்முன் வந்த தகரத்தை டகரமாக மாற்றியதற்கு விதி காண மாட்டாத பிற்காலத்தார் குமாரசாமிக் கடவுளே வீரசோழியத்தைக் கையில் எடுத்துக் கொண்டுவந்து சபையில் காட்டி அதற்குச் சமாதானங் கூறினார் என்னும் கட்டுக்கதை ஒன்றைப் புனைந்து வழங்குவாராயினர்.

22. மடாதிபதிகள் காலம்

புராண காலத்தின் இறுதியில் மடாதிபதிகள் தோன்றினார்கள். இவர்கள் ஞானம் பெற்று விளங்கிய சித்தர்களின் கால்வழியாகக் குரு மாணாக்க முறையில் வருவோர் என்பது ஐதீகம். இவர்கள், பிராமணர் அல்லாதோர். இவர்கள், தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ச்சி

யடைந்த சமய தத்துவக் கொள்கைகளை விளக்கி நூல் செய்தனர். இவர்கள் தமிழை ஆதரித்ததோடு தமிழில் சமய நூல்கள் பல செய்தனர். அவைகளுள் மெய்கண்டார் செய்த சிவஞானபோதம் முதன்மையுடையது. இதன் பின் எழுந்த சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் நூல்கள் சிவஞானபோதத்துக்கு அடுத்தபடியில் சிறப்புடையனவாகக் கொள்ளப்படுன்றன.

சித்தலோ நிறைந்து சித்தாயமர்ந்த
தேசிகர் மரபில் சிறந்து விளங்கும்
மடாதி பதிகளா மாண்பமை ஞானியர்
அளவிற் படுவதவ் வாதீன காலம்

(பேரிசைச் சூத்திரம்)

1. உரை ஆசிரியர்கள்

மடாதிபதிகள் காலத்தின் முற்பகுதியில் தமிழ் உணர்ச்சி மக்களிடையே எழுந்தது. மதப்போரரட்டங்கள் நிகழ்ந்தபோது பயிலப்படாது கிடந்த தமிழ் நூல்களைக் கற்க மக்கள் பெரிதும் ஆர்வங்கொண்டனர். பழைய நூல்களுக்குப் பரம்பரை வழக்கில் கேட்கப்பட்ட பொருள்கள் பயில்வாரின்மையின் மறக்கப்பட்டிருந்தன. அப்பொழுது சிலர் தோன்றி அந்நூல்களுக்குச் சிறந்த உரை எழுதுவாராயினர். அவ்வாறு உரை உழுதியவர்கள் உரையாசிரியர்கள் எனப்

படுவர். அடியார்க்கு நல்லார் என்னும் புலவர் சிலப்பதிகாரம் என்னும் சிறந்த நூலுக்கு அரிய உரை எழுதினார். இளம்பூரணர், பேராசிரியர் என்னும் ஆசிரியர்கள் தொல்காப்பியம் முழுமைக்கும் சிறந்த உரை எழுதினார்கள். திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையும் பேராசிரியரால் எழுதப்பட்டதெனக் கருதப்படுகின்றது. நச்சினூர்க்கினியர் தொல்காப்பியம், கலித் தொகை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களுக்கு உரை யெழுதியுள்ளார். பரிமேலழகர் திருக்குறளுக்கும், பரிபாடலுக்கும், உரை எழுதினார். அப்பொழுது தமிழ் கற்கும் உணர்ச்சி மக்கள் உள்ளத்திற் கொழுந்துவிட்டெரிந்தது. அக்காலப் புலவர்கள் அந்தாதி, கோவை, தூது, உலா, மும்மணிக்கோவை போன்ற பலவகைப் பிரபந்தங்களைச் செய்வாராயினர். இக்காலத்திலேயே நன்னூல், 'நம்பி அகப்பொருள் முதலிய நூல்களும் எழுதப்பட்டன.

2. மடாதிபதிகள் காலத் தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சி யடைதற்குக் காரணம்

ஆள்பவர்களின் ஆதரவைப் பெருவிடில் மொழி எளிதில் வளர்ச்சியடைய மாட்டாது. பல்லவர் ஆட்சிக்குப்பின் தமிழ் அரசர்கள் மறுபடியும் வலிமை எய்தினர். அவர்களுட் சிலர் வடக்கே கங்கைக்கரை வரையிலும் தெற்கே

இலங்கை சுமத்திரா யாவா வரையிலும் தமது வெற்றியை நிலைநிறுத்தினர். அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஆதரவற்றுக் கிடந்த கலைகளுக்கு அரசரின் ஆதரவு கிடைத்தது. தமிழ்ப் புலவர்கள் அவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். ஆகவே, தமிழ்வளர்ச்சியடைவதாயிற்று. கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம் போன்ற பெரும் புலவர்கள் தோன்றி விளங்கினார்கள். இவ்வுந்துதலினால் தோன்றிய எழுச்சி விரைவில் ஓய்ந்துவிடவில்லை. கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களைத் தொடர்ந்து பிற்காலங்களிலும் புலவர்கள் பலர் தமிழ்நாட்டிற்குள் ன்றினார்கள். இரட்டையர், படிக்காசுப்புலவர், அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார் முதலிய புலவர்கள் பெரும்புகழ்பெற்று விளங்கினார்கள். தமிழ் அரசர்கள் வலிபெற்றிருந்த காலத்தில் தமிழ் உயர்நிலையடைந்தும், அவர் வலி குன்றிய காலத்தில் வீழ்நிலை எய்தியும் இருந்தமையை நாம் காண்கின்றோம். இன்றும் பிரபுக்களும் அரசினரும் தமிழ்க் கல்விக்கு ஆதரவு காட்டினன்றி அது மேல் நிலை எய்துதல் அரிது.


25. வசன காலம்

இற்றைக்கு முந்நூறு ஆண்டு அளவில் ஐரோப்பியப் பாதிரிமார் இந்திய நாட்டை அடைந்தார்கள். அவர்களது வருகையின் நோக்கம் கிறித்துவ மதத்தை இந்திய மக்களிடையே பரப்புவதாகும். அவர்கள் தமது மதக் கொள்கைகளை மக்கள் பேசும் மொழியில் அவர்களுக்குப் போதிக்கவேண்டி யிருந்தது. தென்னிந்திய நாட்டை அடைந்த கிறித்துவப் பாதிரிமாருள் வீரமாமுனிவர் என்னும் புனை பெயர் வைத்துக் கொண்ட இத்தாலியர் சிறந்தவர்.* இவர் கிறித்துவ கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். போர்த்துக்கேசியரின் ஆட்சி இந்தியாவின் பகுதிகளில் இருந்த காலத்தில் அவர்கள் தமது மதமாகிய கத்தோலிக்கத்தை மக்களிடையே பரவச் செய்தனர். பின்பு டச்சுக் காரர் வெற்றியாளராக வந்தபோது புரத்தஸ் தாந்து மதம் பரப்பப்பட்டது. இந்திய நாட்டை அடைந்த வீரமாமுனிவர் தமிழ்மொழியை ஊக்கத்துடன் பயின்றார்; அம் மொழியில் செய்யுள் செய்யவும், வசனத்தை எழுதவும் வல்லுநரானார்.

* இவரின் உண்மைப்பெயர் கொன்ஸ்தாந்தி பெஸ்கி. இவர் பிராமணர்களைப்போலவே உடுத்து உண்டு வாழ்ந்தார். இவர் பிராமணச் சமையலாளரையே அமர்த்தியிருந்தார்.

வீரமாமுனிவர் காலத்தில் தமிழ்வசன நடை வளர்ச்சியடைந்திருக்கவில்லை. மேல் நாட்டு மொழிகளில் வசனநடை வளர்ச்சியடைந்திருந்தது. ஆகவே, இவர் அந் நடையைப் பின்பற்றித் தமிழில் வசன நூல்கள் எழுதுவாராயினர். இவர் எழுதிய வசன நூல்களில் ஒன்று அவிவேக பூரண குரு கதை, அந் நூலைக் “கிழக்கு இந்தியக் கம்பெனியார்” அக்காலத்தில் அச்சிட்டுள்ளார்கள். அதில் எழுதப்பட்டுள்ள வசன நடை, சொல்வைப்புமுறைகள் திருத்தம் உடையனவாகத் தோன்றவில்லை. பிற்காலத்தில் அதனை அச்சிட்டவர்கள் அந்நடையைச் செப்பஞ் செய்திருக்கின்றனர். அவர் தொன்னூல் என்னும் ஓர் இலக்கணமுஞ் செய்துள்ளார். அதற்கு அவர் எழுதிய உரையின் பல பகுதிகள் செய்யுள்போலவே செல்கின்றன. அவர் செய்துள்ள செய்யுள் நடை அக்காலப் புலவர்களின் நடையை ஒப்பவே காணப்படுகின்றது. பெரும்பாலும் கிறித்துவமதப் பாதிரிமார் தமது மதத்தைப் பரப்பும் நோக்கமாகத் தமிழைப் பயின்று தமிழில் வசன நூல்களை எழுத முயன்றதினாலேயே தமிழ் வசன நடை சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளதெனக் கூறலாம். புதிதாக ஒரு மதத்தை ஒரு நாட்டிற் பரப்ப முயல்

Ms. 923
P 31
31K3:1



வோர் அந் நாட்டவர் மொழியைப் பயின்று அம்மொழியில் நூல்கள் செய்து மக்களைத் தம்பால் இழுக்க முயல்வது வழக்கம். கிறித்துவ மதத்தினருக்குமுன் தென்னாட்டை அடைந்த புத்த சைன மதத்தினரும் கிறித்துவ பாதிரிமாரை ஒப்பவே தமிழ் மொழியைக் கற்று அம்மொழியில் நூல்கள் செய்வாராயினர். இன்று காவியங்கள் என்றும் இலக்கணங்கள் என்றும் நாம் பயில்வன பெரும்பாலும் அவர்களால் எழுதப்பட்டனவே. தமிழுக்காக மிக உழைத்த கிறித்துவப்பாதிரிமாருள் டாக்டர்கால்ட்வெல், டாக்டர் போப், டாக்டர் ஒப்பேட் முதலானோர் சிறந்தவர்களாவர்.

கிறித்தவ சமயம் தென்னாட்டில் பரவிய போது கிறித்துவ வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்பொழுது அச்சிடப்பட்டிருக்கும் கிறித்துவ வேதத்தின் பழைய புதிய ஏற்பாடுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களாற் செய்யப்பட்டதாகும்.

**தொடக்கத்தில் தமிழ் மக்கள்
ஆங்கிலங் கற்க மறுத்தல்**

கிழக்கு இந்தியக் கம்பெனியார் காலத்தில் ஆங்கில மக்கள் பலர் சென்னையில் 'கம்பனிகள்' வைத்து நடத்தினர். அவர்கள் தமிழ் அறியா

திருந்தமையின் தொழிலாளிகளுடன் பேசுதற்கு மொழிபெயர்ப்பாளரை வைத்திருந்தனர். இத் தொல்லையை ஒழிக்கும்பொருட்டுக் 'கம்பனிகளில்' வேலைசெய்வோர் ஆங்கிலம் பயில வேண்டுமென்று கம்பனி அதிகாரிகள் வற்புறுத்தினர். இதனைத் தொழிலாளர் சிலகாலம் எதிர்த்து நின்றனர். பின்பு வேலை ஒழிவுக்குப் பின் ஒருமணிநேரம் ஆங்கிலம் பயில்வோருக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாக்கள் ஊதியம் கொடுப்பதாகக் கம்பனியார் கூறினர். பணவிருப்பினால் பலர் ஆங்கிலம் கற்கப் புகுந்தனர். அவர்களுக்குப் பின்வந்தோர் தாமே பணங்கொடுத்து ஆங்கிலங் கற்கத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பனியார் காலத்தில் மேல்நாட்டவர்கள் தமிழ் கற்பதற்கேற்ற தமிழ் இலக்கணங்களும் நூல்களும் லாத்தீன் ஆங்கில மொழிகளில் எழுதப்படலாயின.

உச. தமிழ்க் கிளர்ச்சி

இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளின்முன் தமிழ் பயிலும் கிளர்ச்சி உச்ச நிலை அடைந்திருந்தது. அன்று மனோன்மனிய ஆசிரியரான சுந்தரம்பிள்ளையவர்கள் தோன்றித் தமிழ் உணர்ச்சியை எழுப்பும் பாடல்கள் சிலவற்றைச் செய்தார். "சதுமறை ஆரியம் வருமுன் சக

முழுதும் நினதாயின், முதுமொழி நீ யனாதி யென மொழிகுவதும் வியப்பாமே” என்பது போன்று தமிழ்க் கூட்டங்களிற் பாடப்படும் பாடல்கள் பல அவராற் செய்யப்பட்டனவே. ஆறுமுக நாவலர் தோன்றி வசன நூல்கள் பல செய்ததோடு பலருக்கு அக்காலத்தில் எளிதிற் கிடைக்கமுடியாதிருந்த பல நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். பி. கனகசபைப் பிள்ளை என்பார்; தமிழரின் பெருமையை உலகு அறிந்துகொள்ளுமாறு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் தமிழுலகம் போற்றும் நூலை எழுதி வெளியிட்டார். சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியம், கலித்தொகை, வீரசோழியம் போன்ற பல நூல்களை ஏடுகளினின்றும்பெயர்த்தெழுதி அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு உதவினார். டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களும், அவர் வெளியிடா தொழிந்த பிற பல சங்க நூல்களை நல்லமுறையில் அச்சிற் பதித்து வெளியிட்டனர். இவ்வாறு சென்ற ஐம்பதாண்டுகளில் தமிழ் பெரிதும் வளர்ச்சியடைவதாயிற்று.

முற்கால நடையும் இக்கால நடையும்

ஒரு நூற்றாண்டுக்குட்பட்ட மக்கள் தமிழுடன் சமக்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதின் தவற்றை உணரவில்லை. அவர்கள் தமிழ்

சமக்கிருதத்திலிருந்து பிறந்ததென்றும் அதனால் தமிழோடு வட சொற்களைக் கலத்தல் குற்றம் ஆகமாட்டாதென்றும் அவ்வாறு கலத்தலால் தமிழுக்குப் பெருமை உண்டாகின்றதென்றும் தவறாக நினைத்தார்கள். “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்றறையவே நாணுவ ரறிவுடையோரே” எனச் சுவாமிநாத தேசிகர் என்னும் ஒரு தமிழ்ப்புலவரே தமிழை இழித்துரைத்தமை காண்க. ஆசிரியர் சுந்தரம் பிள்ளை காலத்துக்குப்பின் தமிழ்மக்களுக்குச் சிறிது சிறிதாகச் சரித்திரக்கண் திறக்கலாயிற்று. அப்பொழுது அவர்கள், தமிழைச் சீர்திருத்தியது ஆரியமன்று; ஆரியத்தைச் சீர்திருத்தியதே தமிழ் எனக் கண்டார்கள். அந்நாள்முதல் தமிழ் மொழியில் பிறமொழியைக் கலவாது எழுதுதலே சிறந்த நடை எனக் கருதப்பட்டு வருகின்றது. இன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடுகள் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகள் முதலியவைகளின் நடையையும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கால நடையையும் நோக்கி இரு நடைகளின் வேறுபாடுகளையும் அறிந்துகொள்க. நன்கு தமிழ் கற்காத ஒரு சாரார் வடசொற்களை மாத்திரமன்று, வடஎழுத்துக்களையுமே பெரிதும் தமிழோடு கலந்து எழுதி வருகின்றனர்.

இலக்கண நூலாசிரியர்களே அவ்வாறு செய்த லாகாதென விதி கூறியிருக்கின்றனர். ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை நினைத்தவர் நினைத்த வரது எழுதமுடியாது; எழுதின் பெரிதும் இகழ்ப்படுவர். தமிழ்மொழியை நினைத்தவர் நினைத்தவாறெல்லாம் எழுதிவருதலைக் காண்கின்றோம். தமிழ் நடைப்போக்கைப் பாராமுகஞ் செய்யின் நாளடைவில் தமிழ்மிகவுஞ் சீரழிந்து விடுமென்பதில் ஐயமில்லை. தமிழ் நடை கெட்டுப்போவதற்குக் காரணம் ஒரு சமூகத்தினர் தமிழிலும் பார்க்கச் சமக்கிருதமே தமக்குச் சொந்தமுடையது எனக்கருதி வருகின்றமையே யாகும். அக்கூட்டத்தினர் இன்று தோன்றியவர்கள் அல்லர்; நக்கீரர் காலத்திலேயே இருந்தார்கள் என அறிகின்றோம். நக்கீரர் “ஆரியம் நன்று தமிழ் தீது” என உரைத்த ஒருவனைச் சாவப் பாடினார், என்னும் பழங்கதை வழங்குகின்றது.

உரு. தமிழ்ப்புலவர்கள் சிலர்

தமிழ் மொழியைப் பற்றிக் கற்போர் தமிழோடு பெரிதும் தொடர்புடைய புலவர் சிலரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது: அவர்கள் வரலாறும் தமிழ் வரலாற்றினை ஓரளவு துலக்குவதாம்.

1. அகத்தியர்

அகத்தியருக்கும் தமிழுக்கும் மிகத் தொடர் புண்டு. அகத்தியரே தமிழுக்கு முதலில் இலக்கணஞ் செய்தார் என்பது பழங்கதை. இவரைப் பற்றிய வரலாறுகள் நன்கு அறியப்படவில்லை. தமிழ் நாட்டிலும் வட நாட்டிலும் அகத்தியர் என்னும் பெயருடைய பலர் வாழ்ந்தார்கள்.



1. இது சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார் என்னும் ஐதிகத்தைத் தழுவி வரையப்பட்ட கற்பனை ஓவியம்.

2. இது 4000 ஆண்டுகளுக்குமுன் பாபிலோனிய அரசனாகிய கமுரபி என்பவனுக்கு ஞாயிறுக் கடவுள் சட்டங்களை அருளிச் செய்தார் என்னும் செய்தியை விளக்கும் பழங்காலச் சிற்பம். தமிழ்நாட்டில் மாத்திரமன்று; பிற நாடுகளிலும் மக்களுக்குக் கடவுள் சட்டங்களையும் மொழியையும் அருளிச் செய்தாரென்னும் ஐதிகம் இருந்து வந்ததென்பதை விளக்க இவ்வோவியங்கள் தரப்பட்டுள்ளன.

வடமொழி வேத பாடல்கள் சிலவற்றைச் செய்த ஓர் அகத்தியரும் காணப்படுகின்றார். அகத்தியரைப் பற்றிய கதைகள் இராமாயணகாலம் முதல் தேவாரங்களுக்குப் பிற்பட்ட காலம்வரையில் அறியப்படுகின்றன. இதனால் அகத்தியர் என்னும் பெயருடன் பல்வேறு காலங்களில் பலர் வாழ்ந்தார்கள் என ஆராய்ச்சியாளர் முடிவுசெய்திருக்கின்றனர். பொதியமலையில் வாழ்ந்த அகத்தியர், தமிழ்மொழிக்கு இலக்கணம் செய்தார் என்னும் பழங்கதை ஒன்று வழங்குகின்றது. உரையாசிரியர்கள் காலத்தில் அகத்தியம் என்னும் இலக்கண நூல் இருந்தது. அவர்கள் அகத்தியத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்தாண்டிருக்கின்றனர்.

இவர் வட நாட்டினின்றும் வந்தவர் எனப் புராணக் கதையுண்டு. இதனைக்கொண்டு இவர் ஆரியர் எனச் சிலர் சாதிப்பர். வடநாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஆரியரல்லர். வடநாட்டின் ஆதிக்குடிகள் தமிழரேயாவர். ஆகவே, அகத்தியரை ஆரியர் என்று துணிவதற்கு ஏற்ற ஆதாரங் கிடைக்கவில்லை.

2. தொல்காப்பியர்

அகத்தியருக்கு அடுத்தபடியில் தொல்காப்பியர் தமிழோடு மிகத் தொடர்புடையராவர். இவர் அகத்தியரிடத்திற் பாடம் பயின்ற

பன்னிரு மாணவருள் ஒருவர் எனப் பிற்கால நூல்கள் கூறுகின்றன. இவர் செய்த நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கணமாகும். தொல்காப்பியம் என்பதற்குப் பழமையைக் காக்கும் நூல் என்பது பொருள். தொல்காப்பியம் என்னும் நூல் செய்தமையின் இவருக்குத் தொல்காப்பியர் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. இவரது இயற்பெயர் யாது என்று விளங்கவில்லை. தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்னும் புலவர் சிறப்புப்பாயிரம் செய்துள்ளார். அது தொல்காப்பியம் எழுதப்பட்டு நீண்டகாலத்துக்குப்பின் செய்யப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தைப் பற்றி அக்காலம் வழங்கிய கன்ன பரம்பரைக் கதைகளையெல்லாம் திரட்டி அப்பாயிரம் செய்யப்பட்டுள்ளது. அப்பாயிரத்துள் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்றுகூறப்பட்டிருக்கவில்லை. ஆகவே அவர் அகத்தியரிடத்தில் கல்வி பயின்றவர் என்னும் வரலாறு நம்பத்தக்கதன்று. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் ஓர் அரசன் அவையில் அரசங்கேற்றப்பட்டது. அப்போது அதங்கோட்டாசிரியன் என்னும் புலவர் அவ்வவைக்குத் தலைமை தாங்கியிருந்தார். தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் நூலை நன்றாகக் கற்றிருந்தார். ஐந்திரம் என்பது

இந்திரன் என்பவரைச் செய்யப்பட்டது. இந்திரனின் தலைநகரம் கிருஷ்ணநதி முகத்துவாரத்திலுள்ள அமராவதி. இந்திரன் மதுரைக்குச் சென்று சோமசுந்தரக் கடவுளை நோக்கித் தவங்கிடந்த வரலாறு திருவிளையாடற் புராணத்திற்காணப்படுகின்றது. ஆகவே, இந்திரன் என்பது அக்காலத்தில் தென்னாட்டிலே வழங்கிய யாதோ ஒரு நூல் எனத் தெரிகின்றது.

இன்று தமிழிலே காணப்படும் நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழமையுடையது. அதற்கு முற்பட்ட இலக்கணங்களும் இலக்கியங்களும் அழிந்துபோயின. இவர் தென்னாட்டு வழக்குகள் சிலவற்றை வடநாட்டு வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இதனால் அக் காலத்தில் வடநாட்டவர்கள் தென்னாட்டு போந்திருந்தார்கள் என விளங்குகின்றது. வடநாட்டுப் பிராமணரும் தென்னாட்டுப் பார்ப்பனரும் வெவ்வேறு வகுப்பினர் என்பது எவரும் அறிந்ததே. வடநாட்டுப் பிராமணரையும் இவர் அந்தணர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே வீரமாமுனிவரும் கத்தோலிக்கக் குருமாரை வேதியர் எனக் கூறியுள்ளார். ஆகவே, தொல்காப்பியத்தில் வரும் அந்தணர், மறை என்னும் சொற்களுக்கு இடமறிந்து பொருள்கொள்ளுதல் வேண்டும்.

3. திருவள்ளுவர்

திருக்குறள் செய்த புலவரின் பெயர் திருவள்ளுவர். வள்ளுவர் என்பது குலப்பெயர். அரசனின் கருமத் தலைவருள் ஒருவனும் வள்ளுவன் எனப்பட்டான். யானைமேலேறி அரசன் கட்டளையை மக்களுக்கு அறிவித்தல் அவன் தொழில். வள்ளுவரின் இயற்பெயர் மறக்கப்பட்டது. ஆகவே, அவர் குலப்பெயரினால் அறியப்படுவாராயினர். இவர் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் அந்தணருக்கும் மகவாகத் தோன்றியவர் எனக் கபிலரகவல் என்னும் நூல் கூறுகின்றது. கபிலர் சங்ககாலத்தில் வாழ்ந்தவராவர். இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஞானமீர்தம் என்னும் நூலில் இவரின் தந்தை ஞானித்தத் தர் என்னும் பார்ப்பான் என்றும் தாய் புலைச்சி என்றும் கூறப்பட்டுள்ளன. கபிலர் அகவல் சங்ககாலத்தில் தோன்றியுள்ள தாயின் ஞானமீர்தக்காரர் திருவள்ளுவரின் தாய் தந்தையர் பெயர்களை மாறுபாடாகக் கூறியிருக்க மாட்டார். ஆதலினால் கபிலர் அகவல் பிற்காலத்தைய நூல் எனக் கருதப்படுகின்றது. திருவள்ளுவர் நெசவுத் தொழிலையே தமது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தார் என தம்பப்படுகின்றது.

திருவள்ளுவர் அக் காலத்தில் தமிழர்க ளிடையே வழங்கிய நீதிகளை எல்லாம் திரட்டித் திருக்குறள் என்னும் நூலாகச் செய்தார். இந் நூல் சொல்லாழமும் பொருளாழமும் உடையது. இந் நூலின் அருமையை நோக்கி மேல்நாட்ட வர்கள் இதனைச் சர்மன்மொழி, இத்தாலிய மொழி, ஆங்கிலமொழி, பிரெஞ்சுமொழி முதலிய பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்கள். இந் நூல் கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் அல்லது அதற்குச் சிறிதுமுன் செய்யப்பட்ட தெனக் கருதப்படுகின்றது. திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். அவர்கள் தரு மர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரி மேலழகர், திருமலையர், மல்லர், கவிப் பெரு மாள், காளிங்கர் என்போர். அவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறப்புடையதாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. பரிமேலழகர் காலத்தில் வடமொழி நூல்களைப் பின்பற்றியே தமிழ்நூல்கள் செய்யப்படுகின்றன என்னும் பிழைபட்ட கருத்துப் பெரும்பாலார் உள்ளத்தில் இருந்துவந்தது. இப் பிழைபட்ட கருத்தினால் பரிமேலழகர் திருக்குறளின் சில செய்யுட்களுக்குப் பிழைபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். பிற்காலங்களில் அவர் பிழைபோன விடங்களைத் தமிழறிஞர் எடுத்து விளக்கியுள்ளார்கள்.

திருவள்ளுவர் எச் சமயத்தைச் சேர்ந்தவர் என்று அறிதல் முடியாது. அவர் மைலாப்பூரில் வளர்ந்தவராகக் கபிலரகவல் கூறுகின்றது. அங்கு அவருக்குத் திருக்கோயிலும் உண்டு.

4. நக்கீரர்

நக்கீரர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர் எனப்படுகின்றார். இவர் அந்தண குலத்தவர் என்பது கன்னபரம்பரை வரலாறு. இவர் தந்தை கணக்காயர் எனப்பட்டார். கணக்காயரென்பது உபாத்தியாயருக்கு அக்காலத்தில் வழங்கிய பெயர். இவர் தமிழில் பெரும் புலமை அடைந்திருந்தார். இவரது புலமையை விளக்குவதற்கு இவர் சிவபெருமானோடு வாதுபுரிந்தார் என்பது போன்ற கற்பனைக் கதைகள் எழுந்தன. இவர் பல தனிப் பாடல்கள் செய்திருக்கின்றார். அப்பாடல்கள் சங்கத்தொகை நூல்களுள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் பாடிய திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இருபாடல்கள் புத்துப் பாட்டில் உள்ளன. முருகாற்றுப்படையில் முருகக்கடவுளின் பெருமை கூறப்பட்டுள்ளது.

இவர்காலத்துக்கு முன் இறையனார் என்னும் ஒரு புலவர் இருந்தார். அவர் களவியல் என்னும் ஒரு நூல் செய்தார். அந் நூலைக்

செப்பு ஏடுகளில் எழுதி யாரோ ஓர் அர்ச்சகர் கோயிற் பீடத்தின்கீழ் மறைத்துவைத்தார். நக்கீரர் காலத்தில் அந்நூல் கண்டு எடுக்கப்பட்டது. அந்நூலுக்கு உரைசெய்யும்படி அரசன் புலவர் பலரைக் கேட்டான். அந்நூலுக்கு நக்கீரர் செய்த உரை சிறந்ததெனக் கொள்ளப்பட்டது. நக்கீரர் செய்த உரை ஏட்டில் எழுதி வைக்கப்படவில்லை; நீண்டகாலம்வரை செவி வழக்கில் வந்தது. முற்கால மக்கள் வியக்கத்தக்க ஞாபகசக்தி உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஒருவர் சொல்வதை ஒருமுறை இருமுறை கேட்டு ஞாபகத்தில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். இதுபற்றியே “வெண்பா இருகாலிற் கல்லாளை” என்பது போன்ற பாடல்கள் தோன்றின. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கியபின் மக்கள் பாடல்களை ஒருமுறை அல்லது இருமுறை கேட்டு ஞாபகத்தில் வைத்திருத்தலாகிய ஆற்றலை இழந்தனர். நக்கீரர் செய்த உரை நீண்டகாலம் செவி வழக்கில் வருவதாயிற்று. இறுதியில் ஒரு புலவர் அதனை ஏட்டில் எழுதிவைப்பாராயினர். அவ்வரை இறையனார் களவியல் உரை எனப்படும்.

5. இளங்கோவடிகள்

நக்கீரருக்குப் பின் சிறந்த தமிழ்நூல் செய்தவர் இளங்கோவடிகள். இளங்கோவடிகள் என்

ப்து அவரின் இயற்பெயரன்று. இளங்கோவடிகள் என்பதற்கு இளவரசராகிய துறவி என்பது பொருள். இவர் சேரன்செங்குட்டுவன் என்னும் சேர அரசனின் தம்பி. ஒருபோது இவரும் செங்குட்டுவனும் உடன் இருந்தனர். அப்பொழுது வந்த நிமித்திகள் ஒருவன் தமையனிருக்கத் தம்பியாகிய இளங்கோவடிகளே முடிதரித்து அரசானவர் எனக் கூறினான். அதைக் கேட்ட இளங்கோவடிகள் உடனே துறவுபூண்டார். இவரின் சமயம் யாது என்று உறுதியாக அறிவதற்கில்லை. இவர் சைன மதத்தைக் கைக்கொண்டிருந்தாரென்று சிலர் கருதுவர். இவர்காலத்தில் கோவலன் பாண்டிய அரசனால் கொலையுண்டான். அந்நிகழ்ச்சியைப் பற்றிய வரலாறு அக்கால் மக்களால் பெரிதும் விரும்பிக் கேட்கப்பட்டுவந்தது. இளங்கோவடிகள் அவ் வரலாற்றினை முறைப்படுத்தி அழகிய நூலாகச்செய்து அதற்குச் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டார். இந்நூல் சொற்களை பொருட்களை செறிந்தது. இது வரலாற்றுப் பெருமையும் உடையது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் அமைத்து விழா எடுத்தான். அப்போது இலங்கை வேந்தனாகிய கயவாகுவும் வந்திருந்தான். இதனால் சேரன் செங்குட்டுவனும் கயவாகுவும் ஒருகாலத்தவர்கள் எனத்

துணியப்படுகின்றது, கயவாகுவின் காலம் கிறித்துவுக்குப்பின் இரண்டாம் நூற்றாண்டு. ஆகவே, சேரன்செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது நன்கு உறுதிப்படுகின்றது. கயவாகு இலங்கைத் தீவிலும் கண்ணகி வழிபாட்டைத் தொடங்கினான். சிங்கள மக்கள் சிலம்பை ஆலயங்களில் வைத்து வணங்கினார்கள். அவர்கள் கண்ணகியைப் “பத்தினிதேவோ” என்னும் பெயர் கொடுத்து வழிபட்டனர். இன்னும் கொழும்பு நகரிலுள்ள நூதனப்பொருட்காட்சிச் சாலையில் சிங்கள மக்கள் வழிபட்ட நூற்றுக்கணக்கான பத்தினிச் சிலம்புகள் காணப்படுகின்றன.

இலங்கையின் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் இன்றும் பத்தினிக் கடவுளுக்குப் பல கோயில்கள் உண்டு.

சிலப்பதிகாரத்தை நோக்குமிடத்து முற்கால அரசர்கள் தமிழில் மிக்க திறமை உடையவர்களாயிருந்தார்கள் என விளங்குகின்றது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் செய்த நாட்டில் இன்று மலையாளம் வழங்குகின்றது. நம்பூதிரிப் பிராமணர் நாயர் சாதியினருடன் கலந்தமையால் தமிழ் வட மொழியோடு கலந்து மலையாள மாயிற்று எனக் கருதப்படுகின்றது. சிலப்பதிகாரம் திருக்குறளைப்பற்றிக் கூறுகின்

றது. இதனால் திருக்குறள் இளங்கோவடிகள் காலத்துக்கு முற்பட்ட நூலென்று தெளிவாகத் தெரிகின்றது.

6. சீத்தலைச்சாத்தனார்

இவர் சீத்தலை என்னுமிடத்தைத் தமக்குப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆகவே, இவர் சீத்தலைச்சாத்தனார் எனப் பெயர் பெற்றார். இவர் கூலப்பொருள்கொண்டு வாணிகம் செய்தார். இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும் ஒரே காலத்தவர்கள். இவர் புத்த சமயத்தைத் தழுவி யிருந்தார். இளங்கோவடிகள் கண்ணகிக்குக் கோயில் எடுக்கப்பட்ட வரலாறுவரையில் தமது நூலிற் கூறியுள்ளார். இவர் கோவலனின் மகளாகிய மணிமேகலை என்பாள் துறவொழுக்கம் பூண்டு இருந்த வாழ்க்கையை நூலாகப் பாடி அதற்கு மணிமேகலை எனப் பெயரிட்டார். அஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். ஐம்பெருங் காப்பியங்களாவன : சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நூல்கள். மணிமேகலை புத்த சமயக் கொள்கைகளைப் பெரும்பாலும் எடுத்துக் கூறுகின்றது.

திருக்குறளைப்பற்றிச் சிறப்பித்துப் பாடப்பட்ட பழைய பாடல்கள் சில உண்டு. அவைகளின் தொகுதி திருவள்ளுவ மாலை எனப்படும்.

அப்பாடல்களுள் மருத்துவன் தாமோதரனார் பெயரால் ஒரு பாடல் காணப்படுகின்றது. அப்பாடல், எவரேனும் தமிழைப் பிழைபட வழங்கக்கண்டால் சாத்தனார் கையால் தமது மண்டையில் அடித்துக்கொள்வரென்றும் அதனால் அவர் தலையில் எப்பொழுதும் சீழ் வடிந்து கொண்டிருக்குமென்றும் பொருள்பட அமைந்துள்ளது. திருவள்ளுவமாலையி லுள்ள பாடல்கள் சங்ககாலப் புலவர்களாற் பாடப்பட்டனவல்ல; பிற்காலத்தில் யாரோ புலவர் ஒருவராற் பாடப்பட்டவை. அப்புலவர் சீத்தலை என்பதை ஊரின் பெயரென்றறியாததனால் அதனைச் சீழ்த்தலை எனப் பொருள் கொண்டு பாடல் செய்திருக்கின்றார். ஆகவே, திருவள்ளுவ மாலையிற் காணப்படும் பாடல் உண்மையுணர்த்தியதன்று.

7. திருத்தக்கதேவர்

சீவகசிந்தாமணி என்னும் அரிய தமிழ் இலக்கியத்தைச் செய்த புலவர் திருத்தக்கதேவராவர். இவர் சிறிதேறக்குறைய ஆயிரத்து நூறு ஆண்டுகளின்முன் வாழ்ந்தார். இவரது சமயம் சைனம். சைனமதமென்பது புத்தர்காலத்தில் வாழ்ந்த மகாவீரர் என்பவராற் றேற்றுவிக்கப்பட்ட மதம். திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்த கூன்பாண்டியன் இம் மதத்தைத் தழுவிருந்தான். திருநாவுக்கரசு நாயனார்

இளமையில் கைக்கொண்டிருந்த மதம் இதுவே. சைன மதம் ஒருகாலத்தில் தென்னிந்தியாவில் வலிபெற்றிருந்தது. திருத்தக்க தேவர் மைலாப்பூரில் பிறந்தவர் எனக் கருதப்படுவர். இவரின் பிறப்பு வளர்ப்பு ஆகிய வரலாறுகள் மறைவாகவே இருக்கின்றன. நரிவிருத்தம், சீவகசிந்தாமணி என்னும் இரு நூல்களை இவர் செய்துள்ளார். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவர் காலத்துக்கு முன் வழங்கிய ஒரு கற்பனைக் கதையை அழகிய செய்யுட்களாற் பாடிய நூல். சீவகசிந்தாமணியில் 3145 பாடல்கள் உண்டு. இவர் இந் நூலை எட்டுநாளில் பாடி முடித்தார் என்னும் கன்னபரம்பரைக் கதை உள்ளது. அக்கால நூல்கள் பெரும்பாலும் நூல் செய்வோரின் மதக் கொள்கைகளை வலியுறுத்துவதையே இலக்காகக் கொண்டு செய்யப்பட்டன. ஆகவே சீவக சிந்தாமணியிலும் சைன சமயக் கருத்துக்கள் காணப்படுதல் இயல்பேயாகும். பெரும்பாலும் கதையில் வரும் தலைவன் எல்லாச் செல்வங்களையும் புலரை நுகர்ந்து அவைகளின் நிலையாமையை உணர்ந்து பின் துறவு பூண்டான் எனச் சைன நூல்கள் முடிவு பெறுதலைக் காணலாம்.

சீவக சிந்தாமணி சொற்சுவை பொருட்சுவை செறிந்த நூலாயிருந்தமையின், அது

தமிழ்மக்கள் எல்லோராலும் விரும்பிப் பயிலப் படுவதாயிற்று. சைனமதக் கொள்கையுடைய சீவக சிந்தாமணி எல்லோராலும் பயிலப்படுவதை நிறுத்துவதற்காகவே பெரிய புராணம் சேக்கிழாரால் பாடப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது. புத்த சைன மதங்கள் பிராமண மதத்துக்கு மாருனவை; வேள்விகளையும் கிரியைகளையும் கண்டிப்பன.

சீவக சிந்தாமணி எல்லோராலும் விரும்பிப் பயிலப்பட்டமையினாலேயே நச்சினூர்க்கினியர் அதற்குச் சிறந்த உரை இயற்றியிருக்கின்றார். தமிழ்ப் புலவர்கள், தமிழென்னும் மாது உச்சியிற் சூடிக்கொள்ளும் சிகாமணி போன்றது சிந்தாமணி என்னும் நூல் என அதைப் பலவாறு புகழ்ந்திருக்கின்றனர்.

8. குண்டலகேசி

குண்டலகேசி என்னும் நூல் யாரால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இஃது ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்று எனப் படித்தோம். இந் நூல் புத்தசமயக் கொள்கைகளை விளக்குவது. இதன் வரலாறு பின்வருமாறு :

இராசக்கிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரசனின் மந்திரிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீரட்டிப்

பாராட்டி வளர்த்தார்கள். இவ்வாறு வளர்ந்த அப்பெண்மகவு பெரிதாகி மணஞ் செய்யத் தக்க வயதினை யடைந்தது. ஒருநாள், இப்பெண் தன் மாளிகையின் மேற்புறத்தில் உலாவியபோது தெருவழியே கட்டழகு மிக்க காளை ஒருவனை அரசனின் சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக் கண்டாள். கண்டதும் அக்காளையின்மேற் காதல் கொண்டாள். அவன் அரசனின் புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத்தண்டனை அடையப் பெற்றுக் கொலைக்களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக் குற்றவாளியின்மேல் காதல் கொண்ட பத்திரை 'அவனையே மணம்புரிவேன்; இன்றேல் உயிர்விடுவேன்' என்று பிடிவாதஞ் செய்தாள். இதனை யறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டுவந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ் செய்வித்தான்.

மணமக்கள் இருவரும் இன்பமாக வாழும் காலத்தில் ஒரு நாள், ஊடல் நிகழ்ச்சியின் போது பத்திரை தன் கண்வனைப் பார்த்து, 'முன்பு கள்வன் அல்லனோ?' எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்தாளெனக் கருதி மீக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை

அப்போது வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொண்டான்.

பின்னர், ஒருநாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம், தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும்பொருட்டு அருகிலிருக்கும் மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளையும் உடன் வரும்படியாகவும் கூறினான். அவளும் இசைய, இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலையுச்சியினை அடைந்தவுடன், அக் கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, “அன்று நீ என்னைக் கள்வனென்று கூறியாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப்போகின்றேன். நீ இறக்குமுன் உனது வழிபடுகடவுளை வணங்கிக் கொள்” என்றான். இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட அவள், ‘தற்கொல்லியை முற்கொல்லவேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள்போலநடித்து, “என் கணவனாகிய உன்னை யன்றி எனக்கு, வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம் வந்து வணங்குவேன்” என்று சொல்லி அவளை வலம் வருவதுபோற் பின்புறஞ் சென்று, ஊக்கித் தள்ளினான். இவ்வாறு அக்கொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்ந் திறந்தான்.

இதன்பிறகு பத்திரை உலகத்தை வெறுத்தவளாய்ச் சைன மதத்தின் பிரிவாகிய நிகண்ட

மதத்தில் சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள்கைப்படி, பத்திரையின் தலைமயிரைக் களைந்துவிட்டார்கள். ஆயினும் மீண்டும் தலைமயிர்வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. ஆகவே சுருண்ட மயிருடையவள் என்னும் பொருள்படும் 'குண்டலகேசி' என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்பெயரையும் காரணப்பெயரையும் ஒருங்கு சேர்த்துப் 'பத்திரா குண்டலகேசி' என்றும் சொல்லப்படுவதுண்டு.

சைனமதத்திற் சேர்ந்த குண்டலகேசி சைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல்களையும் கற்றுத்தேர்ந்து, சமயவாதஞ் செய்யப்பறப்பட்டுச் சென்ற விடமெங்கும் நாவல் நட்டு, வாதப்போர் செய்து வெற்றிகொண்டு வாழ்ந்தாள். வாதப்போர் செய்வோர் நாவல் மரக்கிளையை ஊர் நடுவில் நட்டு வாதுக்கு அழைப்பது அக்கால வழக்கம். இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள் ஓர் ஊரையடைந்து, அவ்வூர் நடுவில் மணலைக் குவித்து நாவற்கிளை நட்டு, உணவு பெறுவதற்காக வீடுதோறஞ் சென்றாள். அவ்வமயம் புத்தர் தம் சீடர்களுடன் அவ்வூருக்கருகிலிருந்த ஒரு தோட்டத்தில் வந்திறங்கினார். அவர் சீடர்களிற் சாரிபுத்தர் என்பவர் உண

வுக்காக அவ்வூருக்குட்சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்புருப்பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அக் கிளையைப் பிடுங்கி எறியும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர், உணவுகொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பி வந்தபோது தான் நட்பு நாவல் வீழ்த்தப்பட்டிருந்ததைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனை யறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து அவைகூட்டச்செய்து, சாரிபுத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினான். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரிபுத்தர் விடையளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றேனெனச் சொல்லி, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தான். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, “என்னிடம் அடைக்கலம் புகாதே, என்னுடைய குரு புத்தபகவானிடம் அடைக்கலம் புகுவாயாக” என்று சொல்லி அவனை அழைத்துச் சென்று புத்தரை வணங்கச் செய்தார். புத்தர் அவளுக்கு உபதேசஞ் செய்து

அவளைப் புத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தெரிவையின் வரலாறு.

இந்தக் குண்டலகேசி என்பவள் சமயவாதம் செய்யப் புறப்பட்டுச், சைனம், வைதீகம் முதலான சமயங்களைத் தருக்கமுறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டதுதான் குண்டலகேசிக் காப்பிய மென்பது.

9. நீலகேசி

இந் நூல் சைனமதக் கொள்கைகளை விளக்குவது. இந் நூல் செய்தவரின் பெயர் விளங்கவில்லை. இது சிறந்த நூலாகத் தமிழ்மக்களால் பயிலப்பட்டதெனத் தெரிகிறது. இதன் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு :

பாஞ்சால தேசத்தில் சமுத்திரராசன் என்னும் வேந்தன் பண்டாரவார்தனா என்னும் நகரி விருந்து செங்கோலோச்சினான். நகர்ப்புறத்தே பழவாலயம் என்னும் சுடலை யிருந்தது. அங்கு காளி கோயில் ஒன்று உண்டு. அதன் அண்மையில் சந்திர முனி என்னும் சைன முனிவர் ஒருவர் வாழ்ந்திருந்தார்.

ஒருநாள் நகர மாந்தர் காளிக்குப் பலியிடும் பொருட்டு விலங்குகள் பலவற்றைக்கொண்டு சுடலையிலுள்ள காளி கோயிலுக்குச் சென்றனர் பிற உயிர்களுக்குத் துன்ப மிழையாமையை மேற்கொண்ட சைன முனிவர் நகர மாந்தரை

நோக்கி, அவர்கள் பெருந்திரளான விலங்குகளைப் பலியிடக் கொண்டுவந்திருப்பதன் காரணத்தை வினவினார்.

அவர்கள், “இத் தேவியின் அருளால் அரசி, பட்டத்துக்குரிய குமாரனை ஈன்றாள். ஆதலின், இவ்விலங்குகளை எல்லாம் பலியிடும் பொருட்டுத் தேவியின் திருமுன்பு கொண்டுவந்திருக்கின்றோம்” என விடை பகர்ந்தனர்.

இதனைச் செவிக்கொண்ட முனிவர் அம் மாந்தரை நோக்கி, “உயிர்கள் தாம் முற்பிறப்பில் புரிந்த வினைகளின் காரணமாகப் பிறவிகள் எடுக்கின்றன. இந் நிகழ்ச்சியில் தெய்வங்களால் ஆம் வல்லமை எதுவும் இல்லை. இராசகுமாரன் பிறந்ததன்பொருட்டு நீவிர் கொடுக்கும் விலங்கின் பலியை ஏற்று இத்தெய்வம் மகிழுமாயின், அது, மிருக வடிவாக மண்ணினுற் செய்த பிரதிமைகளையும் பலியேற்று மகிழுமன்றோ? இம்முறை இரத்தம் சிந்தும் கொடிய கொலையின்றிச் செய்யப்படும் அன்பு நிறைந்த வழிபாடாகும்” எனப் போதித்தார்.

சந்திர முனிவர் உயர்வுடையதும் தூய்மையானதுமான வழிபாட்டு ஒழுங்கைக் கூறக் கேட்ட மக்கள், தாம் பலியிடும்பொருட்டுக் கொண்டுவந்த விலங்குகளை விட்டுவிட்டு வீடு திரும்பினர்.

முனிவரின் தரும உபதேசத்தைக் கேட்டு உயிர்ப்பலி கொடாது மாந்தர் அகன்றமையின், காளி வெகுளியுற்றுச் சைன முனிவரை ஒறுக்க நினைவுகொண்டாள். தவம் நிறைந்த சைன முனிவரை ஒறுக்கும் ஆற்றல் காளிக்கு இல்லாமல் இருந்தது. ஆகவே, அவள் சிறு தெய்வங்களுக்குத் தலைமை தாங்கிய நீலகேசி என்னும் தெய்வ அணங்கின் துணையை நாடினாள்.

நீலகேசி காளியின் வேண்டுகோளுக்கிணங்கிச் சந்திர முனிவர் வாசஞ்செய்யும் சுடலையை அடைந்து அஞ்சத்தக்க வடிவங்கொண்டாள். யோகத்தில் அமர்ந்திருந்த முனிவர் இதனால் அச்சங்கொண்டாரல்லர். முனிவரைப் பணியவைக்குமாறு எடுத்துக்கொண்ட இம் முயற்சி பயனற்றுப்போகவே அவள் அமைதியான இன்னொரு முறையினால் முனிவரைப் பணியவைக்க நினைத்தாள்.

அவள் காமலேகை என்னும் இராசகுமாரி போல் வடிவங்கொண்டு தன்னை அழகிய ஆபரணங்களால் அலங்கரித்துக்கொண்டு முனிவரின் அரிய தவத்தைக்கெடுக்குமாறு அவர் முன் நின்றாள். முனிவர் தனது யோக வலியினால் அவள் யார் என்பதை அறிந்தார். அவர் நீலகேசியை நோக்கி, “ நீ இராசகுமாரியல்லே. நீ, நீலகேசி என்னும் அணங்கு ” என்றார்.

நீலகேசி தன் முயற்சி பயனளிக்கவில்லை எனக் கண்டாள்; முனிவர் தன்னை யார் என அறிந்து கூறும் வல்லமையை அளித்த யோகத்தின் பெருமையாற் கவரப்பட்டாள்.

அவள் மன்னிப்புக் கேட்கும் குரலில் “யான் உமது யோக வலியினால் தோற்கடிக்கப்பட்டேன்” எனக் கூறித் தனக்குத் தருமம் அறிவுறுத்தும்படி முனிவரை வேண்டினள்.

முனிவர் நீலகேசிக்குத் தருமம் அறிவுறுத்தினார். நீலகேசி, மற்றத் தேவர்களிலும் கீழான நிலைமையில் இருப்பதையும், மற்றவர் வெறுத்துத் தள்ளும் செயல்களுக்குத் தலைமை தாங்கியிருப்பதையும் அவர் எடுத்துக்கூறினார்.

இந் நீலகேசி பல சமயத்தவர்களோடு வாதப்போர் செய்து வென்று சைன மதத்தை நிலை நாட்டினாளுகச் செய்யப்பட்ட நூல் நீலகேசி எனப்படும். இது தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. ஐஞ்சிறு காப்பியங்களாவன: பெருங்கதை, சூளாமணி, யசோதர காவியம், நாக குமார காவியம், நீலகேசி என்பனவாகும்.

10. கொங்குவேள்

இவர் கொங்கு நாட்டிலே பிறந்தவர்; வேள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். சைன மதத்தினர். இவர் செய்த நூல் உதயணன்

கதை எனப்படும். உதயணன் கதைக்குப் பெருங்கதை என்பதும் மற்றொரு பெயர். உதயணன் கதை சீவகன் கதையைப் போன்றதோர் கற்பனைக் கதை. கொங்குவேள் திருத்தக்கதேவரை ஒப்பத் தமிழ்ப் புலமையிற் றேறியவர். பெருங்கதை சீவகன் கதையைப் பலவாறு ஒத்திருக்கின்றது. படிப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் அளிக்கும் முறையில் கொங்குவேள் கதையை அமைத்துக் கூறுவதில் மிகத் திறம்படைத்தவர். உதயணன் கதையின் சுருக்கம் வருமாறு :

கௌசாம்பி நகரைச் சதானிகள் என்னும் அரசன் ஆண்டான். அவனுக்கு மிருகாபதி என்னும் மனைவி இருந்தாள். அவள் கருப்பம் எய்தியிருந்தபோது ஒருநாள் சிவந்த ஆடை உடுத்துக்கொண்டு நிலா முற்றத்திலே இரவிறுங்கினாள். மேலே பறந்து சென்ற சிம்புள் என்னும் பறவை இறைச்சி என நினைந்து அவளைத் தூக்கிக்கொண்டு ஆகாயவெளியிற்பறந்தது. அது விபுலகிரி என்னும்மலையில் அவளை வைத்த போது அவள் கண்ணைத் திறந்தாள். பட்சி தான் இறைச்சியெனக் கொண்டுவந்தது பெண்ணாக இருப்பது கண்டு அதனை விட்டுப் பறந்து போயிற்று. விடியற் காலையில் உதயணன் பிறந்தான். அம்மலையில் தவஞ்செய்து கொண்டிருந்த

உதயணனின் தாயின் தந்தையாகிய பாட்டன் அவனை வளர்த்துவந்தான். உதயணன் அம் மலையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவரின் புதல்வனாகிய யூகி என்னும் பிராமணச் சிறுவனுடன் கல்வி பயிற்றப்பட்டான். உதயணன் பல வித்தைகளைப் பயின்றான். இவன் யாழ் வாசிப்பதில் மிகவும் திறமையடைந்தான். இவன் யாழ் ஓசையைக்கேட்டதெய்வ உலகத்து யானை ஒன்று இவனுக்கு வசப்பட்டது. தனக்கு உணவு வைக்குமுன் அவன் உணவருந்தினால் அஃது அவனைவிட்டுப் போய்விடுவதாகக் கூறிற்று. அவன் அவ்வாறு செய்து வந்தான். இந்த யானையின் உதவியால் அவன் தன் தந்தையின் இராச்சியத்தைப் பெற்று அரசாண்டு வந்தான். ஒருநாள் இவன் யானைக்கு உணவுவைக்க மறந்து உணவு கொண்டான். உடனே அஃது அவனை விட்டுப் போய்விட்டது. உதயணன் அந்த யானையைத் தேடிக் காடுகளில் அலைந்து திரிந்தான். அப்பொழுது அவனுக்கு எதிரே ஒரு மாய யானை வந்தது. அது தோற்றத்தில் உதயணன் யானை போன்றது. அஃது ஓர் இயந்திர யானை; அதன் வயிற்றுள் போர் வீரர் பலர் மறைந்திருந்தனர். இது தனக்குத் திறைகொடுக்காத உதயணனைப் பிடிப்பதற்கு உஞ்சை அரசனாற் செய்யப்பட்ட சூழ்ச்சியாகும். இயந்திர

யானையுள் மறைந்திருந்த வீரர் உதயணனைச் சிறைப்படுத்தி உஞ்சைக்குக் கொண்டு சென்றார்கள். இதனைக் கேள்விப்பட்ட உதயணனின் நண்பனாகிய யூகி பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதஞ் செய்தான்.

அவன் மாறுவேடம் பூண்ட பல வீரரை உஞ்சைக்கு அனுப்பினான்; அவனும் அந் நகருக்குச் சென்றான். ஒருநாள் அவன் பட்டத்து யானைக்கு யாதோ மருந்தைக் கொடுத்தான். யானை மதங்கொண்டு பலரைக்கொன்றது. உஞ்சை அரசனாகிய பிரச்சோதனன் உதயணனை அழைத்து யானையின் மதத்தை அடக்கும்படி சொன்னான். அவன் யாழை வாசித்ததும் யானை மதம் அடங்கி அவன்முன் பணிந்து நின்றது. அரசன் மகிழ்ச்சி எய்தி அவனைத் தன் குமாரத்தி வாசவதத்தைக்கு யாழாசிரியனாகவும், புதல்வருக்கு வில்லாசிரியனாகவும் நியமித்தான். ஒருநாள் கடல் ஆடும் விழா நடந்தது. அப்பொழுது யூகியின் எண்ணங்களை மாறுவேடத்துடனிருந்த வயந்தகன் என்னும் உதயணன் நண்பன் அவனுக்குச் சொன்னான். உதயணன் வாசவதத்தையை யானைமீது ஏற்றிக்கொண்டு தன் நகரை அடைந்து அங்கே அவளை மணஞ்செய்தான். இன்னும் அருஞ்செயல்கள் பல புரிந்து பெரும்

புகழ் ஈட்டியபின் அவன் உலக இன்பங்களை வெறுத்துத் துறவு பூண்டான்.

11. பவணந்தி

பவணந்தி முனிவர் காஞ்சிபுரத்துக்கு அயலிலுள்ள சனகாபுரத்திற் பிறந்தவர். இவரின் தந்தை சன்மதி முனிவர். மைசூரிலே கோலார் நாட்டின் அரசனாகிய சீயகங்களின் (கி. பி. 1205) கருத்துக்கிணங்கி இவர் நன்னூல் என்னும் இலக்கண நூல் செய்தார். பவணந்தி முனிவர் சைன மதத்தினர். தொல்காப்பியத்துக்கு அடுத்த படியில் நன்னூல் சிறந்த இலக்கணமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நூற்பாயிரத்தில் அக்கால மாணாக்கர் எவ்வாறு ஆசிரியருக்கு அடங்கி நடந்தார்கள், ஆசிரியன் எவ்வாறு அவர்களுக்குக் கல்வி கற்பித்தான் என்பனபோன்ற அரிய செய்திகள் பல கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்குச் சங்கர நமச்சிவாயர் என்னும் பிற்காலப் புலவர் ஒருவர் விருத்தியுரை செய்தார். பிற்காலத்தில் பலர் இதற்கு உரைஎழுதியுள்ளார்கள். அவைகளுள் ஆறுமுக நாவலர் செய்த காண்டிகை உரை மிகச் சிறப்புடையதாகக் கொள்ளப்படுகின்றது. நன்னூலுக்குப்பின் பல தமிழ் இலக்கணங்கள் தோன்றியபோதிலும் அவை நன்னூலை ஒத்த மதிப்புப் பெறவில்லை.

12. கச்சியப்ப சிவாசாரியர்

இவர் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; ஆதிசைவப் பிராமண குலத்தினர்; தமிழ், சமக்கிருதம் என்னும் இரு மொழியிலும் வல்லுனர். இவர் கும்பகோணத்திலுள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக விருந்தார்; சிவசங்கர சங்கிதை என்னும் வடமொழி நூலைத் தழுவித் தந்தபுராணம் என்னும் நூலைப் பாடினார். இதில் 10346 பாடல்கள் உள்ளன. தந்தபுராணம் முருகக் கடவுளின் பெருமைகளை எடுத்துக் கூறுகின்றது. இது பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் ஆண்டுதோறும் படித்துப் பொருள் சொல்லப்பட்டு வருகின்றது. இந்நூல் பதினேராம் நூற்றாண்டின் மத்தியிற் செய்யப்பட்டதாகும்.

13. சேக்கிழார்

சேக்கிழார் குன்றத்தூரிலே வேளாளர் குலத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் அருள்மொழித்தேவர். சேக்கிழார் என்பது வேளாண்மரபினரின் ஒரு குடிப்பெயர். அருண்மொழித் தேவராகிய இவர் சேக்கிழார் குலத்தவர் ஆதலின் குலப்பெயராலேயே அழைக்கப்படுவாராயினர். இவர் அனபாய சோழன் என்னும் அரசனின் மந்திரியாக விருந்தார். இவ்வரசன் கி. பி. 1064-க்கும் கி. பி. 1113-க்கும்

இடையில் ஆட்சிபுரிந்தான். அக்காலத்தில் மக்கள் பெரிதும் விருப்பிச் சைன நூலாகிய சீவக சிந்தாமணியைப் பயின்று வந்தார்கள். அதனால் அரசனுக்கும் மக்களுக்கும் சைன மதப்பற்று உண்டாவதாயிற்று. ஆகவே, சேக்கிழார் சிந்தாமணிக்கு மாறாக மக்கள் பயிலும் படிபெரிய புராணம் என்னும் நூலைச் செய்தார். பெரிய புராணம் சொற்சுவை பொருட்சுவை செறிந்த நூல். அக்காலத்தில் சைவ அடியார் களைப்பற்றிக் கன்னபரம்பரையாகவும் பிறவா றும் வழங்கிய வரலாறுகளை எல்லாம் இயன்ற வரை தொகுத்து இவர் பெரிய புராணத்தைச் செய்துள்ளார் என விளங்குகின்றது. பெரிய புராணத்துக்குத் திருத்தொண்டர் புராணம் என்பதும் இன்னொரு பெயர். இதில் 4286 பாடல் கள் உள்ளன. மற்றைய புராணங்கள் வட மொழி நூல்களிலிருந்து பெயர்க்கப்பட்டவை எனப்படுகின்றன. இஃது அவ்வாறில்லாமை கருத்திற் கொள்ளத்தக்கது.

14. ஓளவை

ஓளவை என்னும் பெயருடன் இரு வேறு காலங்களில் இரு பெண் புலவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுள் ஒருவர் சங்க காலத்தவர்கம்பன் காலத்தில் ஓளவையார் என்னும் பெயருடன் இன்னொருவர் வாழ்ந்தார். இன்று

பள்ளிச்சிரூர் பயிலும் ஆத்திருடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நூல்களைச் செய்தவர் இவரேயாவார். இவர் மிக முதுமைக்காலம் வரையில் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். ஓளவை என்னும் சொல் இன்று முதியவள் என்னும் பொருள் தருவதால் இஃது அறியப்படுகின்றது. ஓளவையார் செய்த நூல்களை மேல்நாட்டினரும் பெரிதும் பாராட்டி அவைகளை ஆங்கிலம், செர்மனியம், டச்சு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஓளவையார் இருந்தார் என்னும் கன்னபரம்பரைக் கதையுண்டு. கம்பர், ஒட்டக்கூத்தர் முதலியவரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஓளவையார் ஒருவர் இருந்தாராயின் அவர் இன்னோர் ஓளவையார் ஆகலாம்.

15. கம்பர்

கம்பரின் பிறப்பு வளர்ப்பு முதலிய வரலாறுகள் மறைவாயிருக்கின்றன. கம்ப நாட்டிற் பிறந்தமையின் இவருக்குக் கம்பன் என்னும் புனை பெயர் வழங்கிற்று எனக் கருதப்படுகின்றது. பிற்காலத்தவர்கள் சிலர் கம்பு என்பதைக் கம்பம் பயிர் எனப் பொருள் கொண்டு கம்பன் என்னும்

பெயர்க் காரணத்தை விளக்கக் கற்பனைக்கதைகள் பல புனைந்துள்ளார்கள். கம்பன் காளியின் அருளைப்பெற்றுக் கவிபாடும் திறமை அடைந்தான் என்னும் கதை வழங்குகின்றது. இதனால் கம்பன் காளியைக் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டான் என நாம் உய்த்தறியலாம். கம்பனுக்கு இயற்கையாகவே கவிபாடும் ஆற்றல் உண்டாயிருத்தல் வேண்டும். அதனைக் கண்ட மக்கள் காளியின் வரத்தினால் அவன் அவ்வாற்றலைப் பெற்றான் என நினைத்தார்கள் ஆகலாம். கம்பனைச் சடையப்ப வள்ளல் என்னும் வேளாண் செல்வர் ஒருவர் ஆதரித்துவந்தார். கம்பனின்பாடல்கள் படிக்குந்தோறும்மனதைக்கவரும் வன்மையுடையன. கம்பன் பாட்டைப் புகழாத புலவர்கள் இல்லை. கம்பர் செய்த நூல்கள் இராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியன.

16. ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் செங்குந்த மரபினர். இவரின் பிறப்பு வளர்ப்பு முதலியன அறியப்படவில்லை. இவர் கம்பர் காலத்தவர்; இராமாயணத்தின் உத்தரகாண்டம் செய்தவர். இவர் செய்த நூல்கள், தக்கயாகப்பரணி, ஈட்டி எழுபது முதலியன. இவர் வெட்டிக் குவிக்கப்பட்ட பச்சிளஞ்சிறுவரின் தலைகளைச் சிங்காசனமாக அடுக்கி

அதன்மீதிருந்து 'ஈட்டி எழுபது' பாடினார் என்
னும் ஒரு கதை வழங்குகின்றது. அதற்குச்
சான்றாகப் பாடல் ஒன்றும் காணப்படுகின்றது.
இவ் வரலாறு வெறுங் கற்பனையே யன்றி
வேறல்ல. இவ்வரலாறு முற்காலத்தவரின்
கதை சொல்லும் போக்கை விளங்கிக் கொள்வ
தற்கு ஏற்ற நல்ல எடுத்துக்காட்டாகும்.

17. புகழேந்தி

புகழேந்தி செங்கல்பட்டுக்கு அண்மையி
லுள்ள களத்தூரிற் பிறந்தார். இவரின் தாய்
தந்தையரைப்பற்றி யாதும் அறியப்படவில்லை.
இவர் வேளாள வகுப்பைச் சேர்ந்தவரெனக்
கருதப்படுகிறார். வெண்டிப்பாடுவதில் இவர்
திறமை பெற்றிருந்தார். அரசாங்கப்பாடப்பட்ட
நளவெண்பா மிகவும் செற்சுவை பொருட்
சுவை செறிந்தது. புகழேந்திப்புலவர், ஒட்டக்
கூத்தர், கம்பன், ஓளவையார் முதலியோர் ஒரே
காலத்தவர்கள் எனப்படுகின்றனர்.

75921 —

P31

31K331



முக்கிய காலக் குறிப்புகள்

சங்க காலம் சிறிது ஏறத்தாழ
கி. மு. 1000 முதல் கி. பி. 300 வரை

தொல்காப்பியம்	கி. மு.	350	
சங்க நூல்கள்	”	350—	கி. பி. 300
திருக்குறள்	”	100	
சிலப்பதிகாரம்	கி. பி.	180	
மணிமேகலை	”	”	
இலங்கைக் கயவாகு	”	173—	” 195
சேரன் கெங்குட்டுவன்	”	”	” ”
திருநாவுக்கரசர்	”	7 ஆம்	நூற்றாண்டு
திருஞான சம்பந்தர்	”	7	” ”
சுந்தரர்	”	9	” ”
சிந்தாமணி	”	9	” ”
குளாமணி	”	9	” ”
உதயணன் கதை	”	9	” ”
பட்டினத்தடிகள்	”	10	” ”
அமிர்தசாகரர்	”	1095—	1113
அடியார்க்கு நல்லார்	”	1100—	1141
கம்பர்	”	12 ஆம்	நூற்றாண்டு
ஒட்டக்கூத்தர்	”	12	” ”
பவணந்தி முனிவர்	”	12	” ”
நம்பி திருவிளையாடல்	”	12	” ”
இளம்பூரணர்	”	12	” ”
பேராசிரியர்	”	12	” ”
நச்சினூர்க்கினியர்	”	12	” ”
பரிமேலழகர்	”	12	” ”
அதிவீரராம பாண்டியன்	”	16	” ”
வில்லிபுத்தூரார்	”	16	” ”
அருணகிரிநாதர்	”	16	” ”
இரட்டையர்	”	16	” ”
காளமேகப்புலவர்	”	16	” ”
தாயுமானவர்	”	1608—	1644
வீரமாமுனிவர்	”	1680—	1746
இராமலிங்க சுவாமிகள்	”	1823—	1874
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை	”	1855—	1907
டாக்டர் போப்பையர்	”	1820—	1907

